

164 D. M. 2210

PROPRIETOR }

வஞ்சி சுந்தர ரூ 1-8-0
வெ. மு. புதைத்தாயகி அம்மாள்
(MRS. V. M. PARTHASARATHY IYENGAR.)

JEGAN MOHINI

மலர் 7 ஜகன்மோகினி இது 1

1929



தனிப் பிரசி அட்டு 3.

3L

ஜூன், 1124 JYM

M. 7.1.

210018

ஜகன்மோகினி ஆபீஸ்,
26, தெருத் தெரு,
திருவல்லிக்கேணி, மதராஸ்.

தறிப்பு—ஒவ்வொரு மாதமும் கண்டதித் தெதிக்குன் சுஞ்சிகைவெளியாகும்

ஏழாவது ஆண்டு !

ஏழாவது ஆண்டு !!

ஐகன்மோகினி.

இதன் 7-வது ஆண்டு 1929-லு டிசம்சர்ஸ் முதல் ஆரம்பம். இதில் ஸ்ரீமதி வெ. பி. கோதைநாயகி அம்மாளால் எழுதப்பட்ட, “சாநுலோசனு” என்னும் அற்புதமான நாவலின் இரண்டாம்பாகமும், ஹாஸ்ய வினோதங்களும், அனுபவ நீதிகளும், காலீயங்களும், இன்னும் மற்ற ருசிகரமான விஷயங்களும் வெளிவருகின்றன. இதன் வருடச் சந்தாநாள்டு, வெளி காடு இரண்டிற்கும் தபாறக்கு யுன்பட ரூ. 1-8-0 தான். “சாநுலோசனு” வின் முதல்பாகம் சென்ற வாண்டின் கடைசி னான்கு சஞ்சிகைகளில் வெளிவந்ததால், புதிதாகச் சேரும் சந்தா நேயர்கள் எட்டன கூடச் சேர்த்து ரூ. 2 அனுப்பினால், அவற்றை அனுப்புகிறோம்.

சந்தா விவரம்.

(1) சந்தாத் தொகையை நமக்கு நேரில் முன்பணமாக அனுப்பியவது, வி. பியில் பணம் கட்டியாவது அல்லது நமது கெளரவுப் பிரதிநிதிகளிடத்திலும், ஏஜன்டுகளிடத்திலும் கொடுத்தாவது பத்திரிகையைப் பெற்றுக் கொள்ளலாம். பத்திரிகையை வி. பியில் அனுப்புவதால் சந்தா நேயர்களுக்கு முன்றனு அதிக சேலவுண்டாத மாதலால் முன்பண மனுப்புவதே நல்லம்.

(2) இவ்வாண்டில் நாம் எல்லா சந்தா நேயர்களுக்கும் புதிய கம்பரைக் கொடுப்பதால் இனிமேல் அவர்கள் எழுதும் கடிதங்களில் புதிய நம்பரை மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

(3) பிரதி ஆங்கில மாதமும் கடைசித் தேதியில் நமது பத்திரிகையை நாம் எல்லா சந்தா நேயர்களுக்கும் அனுப்புகிறோம். ஒரு மாதத்து சஞ்சிகை அடுத்த மாதம் 15 தேதிக்குள் கிடைக்காவிட்டால் அது தபாலில் தவறிலிட்டதென்று தெளிந்து உடனே நமக்குக் தெரிவித்தால் வேறு சஞ்சிகையை அனுப்புவோம். அப்படிச் செய்யாதவர்களுக்கு, முன்றன ஸ்டாம்பு அனுப்பினால்தான் வேறு சஞ்சிகை அனுப்பப்படும்.

(4) இடம் மாறும் சந்தா நேயர்கள் தமது புது விலாசத்தை உடனே நமக்குத் தெரிவிப்பதுடன், தங்களுடைய புது விலாசத் திற்கு சஞ்சிகை சேரும் வண்ணம் தபாலாபீலோடு ரெபாடுசேம்த கோள்ளவேண்டும். அப்படிச் செய்யாது சஞ்சிகை தவறிவிடின் அதற்கு நாம் ஜவாப்தாரியில்ல.

(5) நமக்கு ஏஜன்டுகள் இல்லாத விடக்களில் ஐந்து சந்தா தாரர்களைச் சேர்த்தக் கொடுப்பவர்கள் ஓர் வநுஷ சஞ்சிகையை அனுமாகப் பெறுவதற்கு பரிகப் போட்டியில் சேர்த்தக் கோள்ளப்படுவார்கள். மானேஜர்.

புதிய வருஷ வாழ்த்து

16 MAR

அன்பார்க்ட் சகோதர சகோதரிகளே!

முது புது (எழாவது) ஆண்டின் முதல் சஞ்சிகை புதிய (1930) வருஷம் பிறப்பின்று தங்களது கரமலர் வந்து சேரும். நம்மவர்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கு ஒவ்வொரு மாதத்தில் புதிய வருஷம் பிற்தாலும், “யதா ராஜா தா ப்ரஜை” என்கிறபடி, முது மாட்சிகை தங்கிய அரசர் பெருமானின் புது வருஷப் பிறப்பையே நம்மெல்லோருக்கும் அதுபவத்தில் கொண்டாட கிறபடியால், இப் புது ஆண்டில் நம்மெல்லோருக்கும் கோயற்ற வாழ்வையும், தீர்க்காடுளையும், குறைவற்ற செல்வத்தையும் கொடுத்து, “முன்பு பின் பின்றி மூவுலகத்தினும் அன்பி ணல்லதோ ராக்கமுண்டோ?” என்ற கம்பர் வாக்கின்படி, நம்மவருள் ஏற்பட்டுள்ள ஜாதி, மதப் பிணக்குகளைப் போக்கவல்ல அன்பை அளித்து பாரத மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தி ஏறரப்போன்று ஒத்துழைத்து, முது பாரதமாதாவுக்குத் தொண்டு புரியும்படி யான சக்தியை அருளுமாறு ஸர்வ வியாபியான ஸர்வேச்வரரைப் பிரார்த்திக் கின்றோம்.

எழாவ தாண்டேப் பரிசுகளின் விவரம்

முது பழைய சந்தாதார்களில் பலரும், புதிய கேயர்களும் இவ்வாண்டின் சந்தாவையும், சுகந்தபுத்தபத்தின் விலையையும் முன்னதாக அனுப்பியதற்கு முது மனமார்க்க வந்தனத்தைச் செலுத்துகிறோம். இம்மாதம் 20-தேதிக்குள் பணமனுப்பியவர்களில் கீழ்க்கண்டவர்களுக்குப் பரிசுகள் விழுங்கிருக்கின்றன. அவர்கள் தமக்கு வேண்டிய புத்தகங்களைத் தெரிவித்தால் அனுப்புகிறோம்.

பரிசு ரூ. ரூ. சந்தா ரூ.

1	25	K. 52. Mr. P.K. Pillai, Rangoon.
2	15	A. 43. Mr. S. Arumugam, Madura.
3	10	S. 114. Sow. Saroja Bai, Calcutta.
4	5	J. 7. Mrs. Janaki Ammal, Triplicane.
5	5	V. 1. Mr. S. Venkatarama Iyer, Trichur.
6	5	AG. 1. Mr. R. S. Maniam, Chidambaram.

1930இல் ஜனவரியை 25 தேதிக்குள் சேரும் சந்தா கேயர்களுடைய நம்பர்களைக் குலுக்கிப்போட்டு பின்வரும் விவரப்படி பரிசுகள் கொடுக்கப்படும்.

1-வது பரிசு ரூ. 15.

3-வது பரிசு ரூ. 5.

2-வது பரிசு ரூ. 10.

4-வது பரிசு ரூ. 5.

இனம்

பல பரிசுகள்

இனம்

நாம் இச்சஞ்சிகையை ஆரம்பித்ததோழதல் இதற்குள் எமது சங்தாதாரர்கள் படிப்படியாகப் பெருகி எமக்கு ஆதாவளித்து உற்சாகத்தை யுண்டாக்கியதற்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொன்கிறோம். இன்னும் பல்லாயிரக்கணக்கில் சங்தாதாரர்கள் சேர்த்தால்நிரி சஞ்சிகையை ஏட்டமின்றி கடத்தவது கஷ்டமென்பது கேயர்கள் அறித்த விஷயமாதலால் ஒவ்வொருவரும் சில புதிய சங்தாதாரர்களைச் சேர்த்துக்கொடுத்து உதவிபுரியும்படி கேட்டுக்கொன்கிறோம். அப்படிச் செய்பவர்களுக்குப் பிரதி உற்சாகமுண்டாவதற்காக மீழ்கண்டவாறு பரிசுகள் கொடுக்க ஏற்பாடு செய்தனர்களாம். அன்பர்கள் இதை ஆயோதிப்பார்களென்று நம்புகிறோம்.

பரிசு புத்தகங்கள்

(1)	1	புதிய சங்தாதாரரச் சேர்த்து முன்பண மாநவமனி அல்லது மலூப்புகிறவர்களுக்கு அமிர்தமாலினி
(2)	2	புதிய சங்தாதாரர்களை , வீரவலங்தா
(3)	3	, கோபாலரத்னம்
(4)	4	, ககங்தபுஷ்பம்
(5)	5	, கேள்விமுகுக்தன் அல்லது ஒரு வகுகூட சஞ்சிகை
(6)	6	, சண்பகவிஜயம்
(7)		, வெந்தகிருஷ்ணன்
(8)	8	, வைதேகி, அல்லது பத்ம சங்நரன் அல்லது காதாமனி

ஒரு வேண்டேகோள்

ஊம் எவ்வளவு தரிதமாக ஒரு காரியத்தை முடிக்கவேண்டிப் பிரயத்தனம் செய்தாலும் அதன் முடிவு காலம் வரும்பரியங்கம் அது பூர்த்தியரவுதில்லை. இதை ஊம் பலாறும் அனுபவங்களுக்கு கண்டுவருகிறோம். கடவுளின் ஆக்கினையை மீறுவதற்கு யாராவேனும் ஆகுமா! நமது “கக்கெடுபுஷ்பம்” என்ற கதையை வெரு தரிதமாக அச்சிட்டு வந்தும் புத்தகம் முன்குறித்த காளில் தயாராவதற்குக் கடாத முக்கியமான தடங்கல்கள் வந்துவிட்டன. அதாவது,—நம்முடைய “காருலோசனை” வின் முதல் பாகம் (நான்கு சஞ்சிகைகளும்) முதல் பதிப்பு செல்வாசிவிட்டதால் அந்த புத்தகத்தை புதி தாகச் சேரும் யேர்களுக்கு அனுப்புவதற்குக் கையிலில்லாமையால் இரண்டாம் பதிப்பு தரிதமாக நடக்கின்றது. அந்த ப்ரூப் திருத்தம் வேலையும் கூடச் சேர்த்துவிட்டதால் இந்த புதிய புத்தகத்தின் வேலை சிறித தாமதப் படும்படியாக நேர்த்துவிட்டது. அதோடு முதல் சஞ்சிகையும் நடக்கத் தொடங்கவிட்டது. ஏத காலத்தில் முன்று புத்தகங்களின் வேலைகள் கடப்ப தற்கு அச்சாபீவிலும் தாமதம் ஏற்பட்டது. இக்காரணங்களை முன்னிட்டு தாமதமானதற்கு யேர்கள் பொறுத்த மன்னிக்குமாறு வேண்டுகிறோம். அடுத்த வராத்தில் புத்தகம் தயாராகிவிடும், முன்பண்மலுப்பியவர்கள் எல்லோராயும் கக்கெடுபுஷ்பம் நன் நறுமணத்துடன் தேடிக் கொண்டு வந்துவிடும்.

வீரவஸந்தா அல்லது “கயேச்சையின் பாபிபவம்”

என்கிற மற்றொரு சிறிய காவல் நமது நூலாசிரியரால் எழுதப்பட்டு இப் போதுதான் அச்சாகிக்கொண்டிருக்கிறது. அது ஜனவரிமாதம் 15 தேதிக் குன் (பொங்கல் பண்டிகைக்குன்) முடியலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. கதை சிறியதாயினும் அதலுள்ளடங்கிபுன் அரிய பெரிய விஷயங்களைப் படித்தாலன்றி அறிய முடியாது. படித்தும் அகம்பாவும் பிடித்த மனைவியால்—கயேச்சை வகித்த மனைவியால், படாடோபத்தினால்—வீளாடும் கேடுகளை பும், படித்தும் அடக்கமுள்ள மனைவியினாலே கண்ணமடுண்டாகும் விடேநத்தை பும் மா மேன்மையான கல்வியினால் கெட்டுப்போவதில்லை; கயேச்சையே அழிவதற்குக் காரணம் என்பதைபும், கல்வியைக் கற்று உத்தம குணத்துடன் கணவலுக் கேற்ற குணவுதியாயிருப்பதால் கண்மை அடைவதையும் இச்சிறு கதை கன் குணர்த்துகின்றது.

ஆக்கிலம் படித்து விட்டோம் என்கிற அகங்கதயுடன் சுதந்திரம் வகித்த ராமானுஜி என்னும் பெண்மனியின் கதியும், அதே போல அகம்பாவுக் கொண்டு கணவனை மதியாமல் திரிக்கு, மதம் விட்டு மதம் தாவி, அவங்

210018

கோவையும், கோவையும் சின்று மனோகரியின் நிலைமையும் இக்கதையைப் பழக்காலனர் தெரியாது.

யர்க்க படிப்பு படித்தும் உத்தமியாக எடந்து, கணவனின் உயிரைக் காக்கத் தன்னுயிரையும் அளிக்க முன் வந்த குரைத்தினமாகிய வசக்தவல்லி யின் அற்புதமான பதி பக்கியும், சிறந்த குணமும் படிக்கப் பரவசமடையச் செய்யும். இது போன்ற இன்னும் பல அனுபவ விஷயங்களையும், நிதிகளையும், ரஸபாவங்களையும் தன்னகத்தே கொண்டு கூடுது சிறுத்தாலும் காரம் குன்றுது என்றபடி வெகு சிறப்புடன் அமைந்துள்ள இந்த நாவலின் விலை எட்டே அனுதான். இதில் அழகிய ஆப்டோன் படமும் சேர்க்கப்பட்ட டிருக்கிறது. இது தேவையான நேயர்கள் எட்டனாவுக்கு இந்திய தபால் தலைகளாக வாங்கி யனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். அன்றி ஒரே ஊரில் சிலர் சேர்க்க முழுத் தொகையை மணியார்டரில் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். கண்ணடைக்காய் கால்பணம்; சுமைக்கலி முக்கால் பணம் எங்கிறபடி யாருமாதலால் இதைத் தனியாக வி. பிபில் அனுப்ப முடியாது.

இரண்டு அழகிய ஆப்டோன் படங்களடங்கிய

சுகந்தபுஷ்பம்

சுகந்தபுஷ்பம் தனது பரிமளத்தை எல்லோருடைய நாசியிலும் வீச மனமகிழச் செய்வதே போல இந்த சுகந்தபுஷ்பமும் எல்லோருடைய விழியின் வழியாக அகத்திற்குச் சென்ற போன்றத்தைக் கொடுக்கு மென்பது தின்னனம். தெய்வீகமா யுண்டாகும் காதலென்பது யர்க்கோர், தாழ்க்கோர், அரசன், ஏழை என்ற வேற்றுமை யின்றி சமமாக எல்லோரிடத்திலும் ஜனிக்கும் என்பதை இது நிருபிக்கின்றது, உண்மையான காதலின் கணினைவக் காணவேண்டுமென்றால், அதை, கேவலமான ஓர் பிச்சைக்காரத் தம்பதிகளிடத்தில் இப்புத்தகத்தின் வாயிலாகக் காணலாம். கற்பெண்பது மாதர் களின் பூஷணம். தனது இனத்தைச் சார்க்க பெண்மணியின் கற்பைக் காப்ப தற்காக ஒரு மாத படும் தன்பமும், செய்யும் தக்கிரமும், தனது கணவனின் தூர்க்குணத்தையும் நந்குணமாக்கிய மதிப்பில்லாத மாண்பும் ஒன்று கட்டி ரெட்டுப் பால் போல இனிப்பை யுண்டாக்கும். கன்ஸ்கிருக்குள்ளாகவே ஒரு வருக்கொருவர் செய்யும் வஞ்சகமும், ஏமாற்றமும் படிக்க அதிக நைக்க்கலை குடையதாய் மிகுக்கும், இதன் விலை ரூபாய் ஒன்றேதான். விபியில் அனுப்பினால் வாண்மை அதிக கெலவண்டாகும். சுகந்தபுஷ்பத்திற்கும்,

16 MAR 19

5

வீரவளங்கள் என்ற நாவலுக்கும், சந்தாத் தொகைக்கும் ஒன்றுக்கட்டி முன்று ரூபாயாக அனுப்பும் கேயர்களையும், இரண்டு புத்தகங்களிற்கு மட்டும் அனுப்பும் கேயர்களையும் அடுத்த இரண்டாவது சஞ்சிகையின் பரிசுப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.

வெந்த கிருஷ்ணன்

இதன் முதற் பதிப்புக் காபிகள், ஏற்கெனவே தெரிவித்தபடி, செலவாகி விட்டதால் தற்போது அனுப்ப முடியாமைக்கு வருக்குகிறோம். இரண்டாம் பதிப்பு அடுத்த மாத முடிவிற்குள் வெளியாய் விடுமாக்கயால் வேண்டிய வர்கள் முன்பண்ணுப்பி தங்கள் பெயர்களை ரிஜிஸ்டர் செய்து கொண்டால் தபாற் சேலவின்றி புத்தகத்தை அனுப்புவோம்.

மாணேஜர்.

NOTICE.

In addition to our existing Agents and Hon. Representatives we have authorised the undermentioned gentlemen to receive subscriptions on our behalf and grant Receipts.

Hon. Representatives :—

1. Mr. V. Rangasamy,

Room No. 25, Visrani Bhavan,

Matunga. G. I. P. Railway.

2. Mr. A. R. Srinivasa Iyer,

Thongwa, Rangoon.

Agent :—

Mr. R. T. S. Muthoosamy,

*29/17, Skinner's Road, North
Colombo.*

THE Indian Railway Magazine, George Town, Madras.

The only monthly Magazine in India with the sole purpose of redressing railway grievances. Very useful to Merchants and the Public. Railway Law explained in simple language. **Rs. THREE a Year.**

“கிருஷிகன்”

ஓர் மாதாந்த விவசாயப் பத்திரிகை.
பத்திரிகாசிரியர்கள்:....

(1) ராவ் பஹதார் ஜே. செல்வ ரங்க ராஜ்
பெண்டன்ட் விவசாய டெப்டி டைரேக்டர்

(2) J. R. ரங்கராஜ்

வகுடு சந்தா தபால் கூலி உள்பட நுபாய் ஒன்றுதான்.

எல்லோரும் சுலபமாய் அறிந்து கொள்ளக்கூடிய எளிய கடையில் கிருஷிகருக்கு அனுகலமுண்டாகக் கூடிய வழி களை எடுத்துக் காட்டுவதிலும், கிருஷிகருக்கு ஏற்படும் சங்கேதங்களை விவர்த்திப்பதிலும் “கிருஷிகனு”க்குச் சமான மான பத்திரிகை கிடையவே கிடையாதென்பது நிச்சயம்.

“கிருஷிகன்” பத்திரிகையானது சுபந்ததைக் கருதாது விவசாய அபிவிருத்தியையும், அதன் மூலமாய் தேச சேஷமத்தையும் கருதி வெளிப்படுவதால் வருஷ சந்தா தபால் கூலி உள்பட ரூ. ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.

இ.பி. மூலமாய் அனுப்பினால் ரிஜிஸ்ட்ரேஷன் கூலி சேர்த்து ரூ 1-4-0 ஆகும். ஆகையால் உடனே ரூ. ஒன்று மனியார்டர் செய்து தங்கள் பேர்களைப் பதிவு செய்து பத்திரிகை பெற்றுக் கொள்ளுகின்றனர்.

மாணைஜர் “கிருஷிகன்” ஆயீஸ்,
“ஒக்ளாதபாக்” சௌநாபேட்டை, சென்னை.

கெட்டி சாயம் ! உயர்ந்த உடை !! விலை நயம் !!!
உயர்தரமான பம்பாய் கேட்டிச் சாயமுள்ள

கலர் புடவைகள்

இவைகள் தினக்தோறும் தோய்த்து அணியக் கூட்டுறை, கெம்புரோஸ், ஆரஞ்சு, பச்சை, சர்க்கேலெட் நிறங்களில் கிடைக்கும். பெண்மனிகளைத் திருப்பிப்படுத்த பளபளப்பும் வசீகரத்தோற்றமும் கொண்ட இவ்வாடைகளை வாங்குவதே சரி.

அளவு $18 \times 2\frac{1}{2}$ முழங்கள்.

முதல் ரகம் விலை ரூ. 5.0.0 2-வது ரகம் ரூ. 4.0.0 பூச்சொடிக்கரை நெய்து முந்தாணியில் பூவேலை செய்திருக்கும் உருப்படி 1-க்கு ரூ. 1.2.0 அதிகம்.

ஜர்மன் சில்க் புடவைகள்

சாதா: மயில் கழுத்து, பொன் வண்டு, மேகவரணம், மாந்தளிர், பச்சை, அரக்கு, கருப்பு முதலிய எல்லாக் கலர்களிலும் கிடைக்கும். பெங்களூர் முந்தாணி போட்டது. கலர் கெடாதது. மனோகரமான மழுமழுப்பு; பளபளப்பு மாருதது. ரம்மியமான தோற்றமுள்ளது. கேர்த்தியான செவு கொண்டது. நீடித்து நிற்பது, உறுதியானது.

$18 \times 2\frac{1}{2}$ முழங்கள் விலை ரூ. 11.0.0
ரவிக்கை தண்டு 1-க்கு 0.11.0

கோட்டடி: கரைகளில் பேட்டு வைத்து உடலில் பவழுக் கொடி, தந்திக் கம்பி, டில்லி தர்பார் முதலிய தினுசுகள்.

$18 \times 2\frac{1}{2}$ விலை ரூ. 11.4.0
ரவிக்கை 1 முழும் 0.12.0

மேற்படி பினான், கொட்டடி தினுசுகளில் ருத்திராகூப் பேட்டு வைத்து தலப்பிலும் ஜரிகை (கருக்காதது) வேலை செய்ய உருப்படி 1-க்கு 8.0.0 அதிகம்.

குறிப்பு... உத்தம உடைகளுக்கு உத்தரவாதம். ஆகவே நல்ல சரக்குகளை இங்கேயே வாங்குங்கள். ஆர்ட்டருடன் கால் பங்கு முன் பணமனுப்புக் கூறால் கூலி வேறு.

ஒரே சமயத்தில் 100 ரூபாய் சரக்கு வாங்குபவற்றுக் 1 ரூபாய்க்கு 0.1.6 வீதம் குறைக்கப்படும்.

ஸ்ட்டி கேவுச் சாலை,

எ. ஜி. ஸ்டீ. கே. ஸ்டீ.

தெவை.

65, அரமணிக்கரை ஈதி,

ஜி. டி. சென்னை.

பொடி டப்பிகள்.

விலை குறைவு!

விலை குறைவு!

உறுதிபானதும், பள பளப்பு மாருததும், பற்பல ரகங்களில் வேலை செய்ததுமான பொடி டப்பிகள், கொம்பு, சந்தன மரம், ரோஸ் வூட் முதலியவைகளில் விற்பனைக்குண்டு. வியாபாரிகளுக்கு 10 வீதம் கமிஷன் கொடுக்கப்படும், வி.பி. விலைள்ள ஆர்டர்களை மட்டும் கவனிக்கலாமும்.

கோம்பு

$2\frac{1}{2}$ "	நீளம் கீல் உள்ளது.	டஜன் 1-க்கு	9	0	0
$2\frac{1}{2}$ "	" "	"	8	0	0
$2\frac{1}{2}"$	" "	"	6	0	0
$2\frac{1}{2}"$	" கீலில்லாதது	"	8	0	0
$2\frac{1}{2}"$	" "	"	7	0	0
2"	" "	"	5	2	0
$2\frac{1}{2}"$, $2\frac{1}{4}"$	சந்தன மரம்	"	6	0	0
$2\frac{1}{2}"$ $2\frac{1}{2}"$	ரோஸ் வூட்	"	5	4	0

VARIETY STORES,

G. W. 594

Trichur, P. O

வெளி வந்துகிட்டது!

வெளி வந்துகிட்டது!!

இரண்டாம் பதிப்பு.

சென்ற டிசம்பர் மாதமே வெளியான “ராதாமணி” (ஸ்ரீமதி வை. மு. கோதையாயகி அம்மாள் எழுதியது) முதற்பதிப்புக் காபிகள் இதற்குள் செலவாகினிட்டதிலிருந்தே அதன் பெருமை என்கு விளங்கும். கடைசிப்பக்கம் வரையில் கந்தயின் முடிவை வைகிக்கமுடியாதபடி பிரமிப்பையுண்டாக்கும் துப்பறியும் நாவல் இத்தான். 2-பாகங்கள் விலை ரூ. 2—8—0. நமது சந்தா நேபர்களுக்கு ரூ. 2.

முன்பண மனுப்புவோர்க்கு தபாற்செலவு இனும்.

“ஜுகன்மோகினி” ஆபிஸ்,

26 தெரத்தித்தரு, திருவங்கிள்கேளி, சென்னை.

Published by V. M. Parthasarathy Iyengar,
for “JAGANMOHINI OFFICE”

PRINTED AT THE TATA PRESS, MADRAS.

16 MAP 1031

7-வது அதிகாரம்.

பட்டாதாரிகள் குட்டு வெட்ட வேளிச்சம்

卷之三

“கடவுளை நம்பிய எவர்க்கும் அவனுடைய
அழைக்கு அருள் பெருகாதிருக்குமா! நம்பிய ப்ரக்ளாததுக்கு
ஷ்டு ப்ரம்மமானார்; நம்பாத ஹிரண்பனுக்கு ஸிம்மமா
னார். நம்பிய பாண்டவர்களுக்கு க்ருஷ்ணனானார்; நம்பாத களூர்
வர்களுக்கு தஷ்டனானார்.” என்றும் “அன்பருக்கு அன்பன்;
அன்பு அற்றவருக்கு தன்பன்.” என்றும் ஆன்றேர் கறுவது உல
கறிந்த விஷயம்; அது பொய்க்குமா? நமது சந்திரகாலன் உண்
கையில் மகா புத்திசாலி. பக்தியில் பெரிதும் ஈடுபட்டவன். கடவு
ளிடத்தில் அளவு கடந்த பூஜையைச் செய்து பஜிக்கும் பீதியை
இயற்கையிலேயே அடைந்தவன். கடவுளிடத்தில் அவனுக்குப்
பூர்ண பக்தியும் நம்பிக்கையும் உண்டு. அவ்வாருண நம்பிக்கையை
அடைந்து அவனை பஜித்துக்கொண்டே, தன்னை அவமதித்த சன்
பாளியைப் பழிக்குப் பழி வாங்கிவிடவேண்டிய உதவியைச் செய்ய
வேண்டினான்.

அந்தகைய பக்த சிகாமணிபாகிய சங்கிரகாவலுக்குப் பென்டாக வந்த பேயாகிய இராதாபாய் வெகு மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றார்கள். அவ்வாறு சென்றதும் அங்குள்ள முன் கட்டி ஹாலில் மனிதரைக் காணவில்லை. முதனியாரையும் காணவில்லையாகையால் “இதன் இங்கு ஒருவரையும் காணவில்லையே! ஒருக்கால் மீதங்கு மெத்தையில் இருக்குமோ, அங்கு சென்று பார்க்கலாம்” என்ற எண்ணி மெத்தைக்குச் சென்றார்கள். அங்கும் ஒருவரையும் காலு மையால் திடுக்கிட்டார்கள். அவளுடைய மனத்தில் அவளை அறியாத ஓர்விதமான அச்சமூழ் பயறும் தோன்றின. அவள் அந்த மெத்தையிலுள்ள எல்லா இடங்களையும் பார்த்தார்கள். ஒருவராவது

ஏனப்படவில்லை. அவருடைய திகில் அதிசரித்துவிட்டது. “ஐபோ! இதன்ன வேடிக்கைபாக விருக்கின்றது. எல்லோரும் வந்துவிட்டார்களென்றும், சுக்ஷிதம் கடந்துகொண்டிருக்கின்றதென்றும் கடிதம் வந்திருக்கிறதே! அவ்வாறுன ஏற்பாடுகளும் காணப்படவில்லையோ! முதலியாரையும் கூறேனும். அவர் ஏற்கெனவே முதல் கடிதத்தில் எழுதியிருந்ததுபோல, அவருடைய மனைவி, தாயார் முதலியோர் மீண்டும் வந்து தடுத்துவிட்டார்களோ! அன்றி பிறகு வந்தக் கடிதமே ஒருக்கால் மோசமானதாய், முதலியாரின் மனைவி எழுதிபதாக விருக்குமோ!” என்ற அபாரமாய் திகில் கொண்டு தான் என்ன செய்வது என்று போசித்தான். “விடு திரும்பியிடலாம் என்று எண்ணினால், நமது சினேகிதிகள் வந்து விட்டால் என்ன செய்வது? ஐயோ! இதன்ன பெருத்த போது தக் காலமாயிருக்கின்றதே!” என்ற கலங்கிப்போய் சின்றுள்.

அந்தச் சமயத்தில் நம் சந்திரநாசன் அம்மாவிராமல் ஒரு நாடகம் நடிக்கத் தொடங்கினான். அவன் முதல் நாள் கஷ்வரம் செய்துகொண்டிருந்தான். அது அவன் நடிக்கத் தொடங்கிப் பாடு கத்திற்கு அனுகூலமாயிருந்தது. எனினும் கஷ்வரம் செய்து ஒரு நாளாகிவிட்டபடியால் முகத்தில் கொஞ்சம் சரகரப்பு இருந்தது. ஆதலால், அந்தச் சரகரப்பும் தெரியாதிருக்கும் பொருட்டுக் கொஞ்சம் திருமண்ணைக் குழுமத்து, அதை முகத்தில் கஷ்வரம் செய்து கொண்டவிடத்தில் பூசி, தன் மல் வேஷ்டிகளில் இரண்டை ஒன்றாக மிழனில் தைத்து இருந்தது, அதை விதவைகளைப்போல இடுப்பில் சுற்றிக் கட்டித் தலையில் முக்காடிட்டு கெற்றியில் விழுதியை வாரிப் பூசிக்கொண்டு அந்த பங்களாயிற்கு வந்த சேர்ந்தான். அப்போது நான் இராதாபாய், மெத்தைப் படியில் ஏற்றனான். அவளைக் கண்டவுடனே, அவன் ஒன்றுமறியாதவன்போல உள்ளே சென்று முதலியாரின் தாயாரைக் கண்டு: அவளிடத்தில், “அம்மா! மீட்டிங்கு இனிமேல்தான் கடக்குமா, அல்லது கடந்துவிட்டதா? எனக்கு இப்பேர்ப்பட்ட மீட்டிங்குகளைப் பார்க்க இஷ்டம் உண்டு; அதனேடு ராதாபாய் அம்மாளைப் பார்க்கவேண்டுமென்று ஆசை கொண்டு நான் வந்தேன், அதோ அந்த அம்மாரும் மெத்தைமே

லேறுகிறன்; மெத்தையில்தான் மீட்டிங்கு டடக்கப்போகிறதோ?" என்ற சிமல்லக் கேட்டுக் கலகத்தை மூட்டியிட்டான். இதைக் கேட்ட அவள், "என்ன! என்ன!! அவள் வங்கிருக்கிறாரா? சீ அவளைக் கண்டாயா? அவனுக்குத்தான் இன்ற இழவு எடுக்கவில்லையோ! நீ யாரு பாட்டு? தாறுமாறுகப் பேசுகிறுப்!" என்ற சிடுகிடுப்புடன் குறினான்.

சக்தி:—“அம்மா! நான் இந்த ஊர்தான்; கேற்றுப்பேப்பாரில் இந்த மீட்டிங் விஷயத்தை என்றுடைய பெண் படித்துக் கூறினான்; எனக்கு இந்த விஷயத்திலும், பாட்டு, டான்ஸ் முதலியவைகளிலும் சிரம்பவும் இஷ்டமுன்டாதலால் நான் இதைப் பார்க்கலாம் என்று வந்தேன்; நான் வரும்போதுதான் அந்த அம்மாளைப்போல ஒரு பெண் மெத்தையில் ஏறினான். அந்தப்பெண் இராதாபாயென்றே நான் சினிக்கிறேன்; நானும் மெத்தைக்குப் போகலாமென்று சினித் தேன்; ஆயினும் உங்கள் உத்தரவின்றிப் போகக்கூடாதென்று உம் கனிடம் வந்தேன்” என்றான்.

இதைக்கேட்ட கிழவியும், அவள் மருமகளும் நிரம்பவும் ஆத் திரங்கொண்டு மெத்தையை கோக்கி ஓடினார்கள். அப்போது இராதாபாப் மெத்தையில் சென்று பார்த்து அங்கும் ஜனங்களா வது, முதலியாராவது இல்லாமலிருந்தபடியால் திடுக்கிட்டு விழித்த வாறு, “இதென்ன வேடிக்கை! இது முதலியார் பங்களாதானே அல்லது வேறு யாருடைய பங்களாவேனுமிருக்குமோ! நாம் இடங் தெரியாமல் நவறி இங்கு வந்துகிட்டோமோ! இல்லை, இல்லை; இது முதலியாருடையதுதான் என்பதில் சந்தேகமில்லை; ஏனெனில் விருக்குக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களெல்லாம் அப்படியே இருக்கின்றன; நம்மை வரும்படி எழுதியிட்டு அவர் எங்குப் போயிருக்கிறார்? இதென்ன புதுமையாக விருக்கின்றதே! அந்தக் கடிதம் ஒருகால் முதலியாரால் அனுப்பப்படாததாயிருக்குமோ! அட கிரசாரமே! இன்று சிகம்பவனவெல்லாம் இவ்வாறு விபரீதங்களாகவே நடக்கின்றனவே!” என்று பல போசனைகளைச் செய்து கொண்டே விண்ணான். அச்சமயம் மெத்தையை அடைந்த மாமியும் மருகியும் அங்கு அவள் சிற்பதைக் கண்டார்கள். ஆனால் அவள்

தான் இராதாபாய் என்பதை அவர்கள் அறியமாட்டார்களாகவால், அதையறியும்பொருட்டு அவளிடம் சென்று, “நீங்கள் யாரம்மா? உங்கள் பேரென்னே?” என்று கேட்டார்கள்.

இராதா:—என் பெயர் எதுவாயிருந்தாலென்ன? உங்களுக்கு அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமென்ன விருக்கின் றதே? இந்தப் பங்களா சதாசிவ முதலியாருடையதா, வேறு யாருக் கேஹும் சொந்தமானதா?

மாமி:—இது அவருடையததான்; இங்கு வருபவர்களை விசாரித்து அனுப்பும்படி அவர் எங்களுக்கு உத்தரவு செய்திருக்கிறார்; அதனால்தான் நாங்கள் உங்கள் பெயரைக் கேட்டோம்; தாங்கள் யாரே? தாங்கள்தாம் இராதாபாயம்மானோ?

இராதா:—“ஆம், நான்தான் இராதாபாய் விருத்துக்கு வந்திருப்பவர்களும், முதலியாரும் எங்கேயிருக்கிறார்கள்?” என்று அகங்காரத்தோடு அவர்களைக் கேட்டார். அவ்வாறு அவள் தன் பெயரையும்கூறி முடிக்கான கேள்வியைக் கேட்கவே அவர்களுடைய ஆத்திரம் உச்சங்கிலையை அடைக்குவிட்டது. உடனே அவர்கள், பல்லீக் கடித்துக்கொண்டு, “ஆகா! குடி கேடுக்கவந்த கோடு ஸிலி தானு! அயி! வெட்கங்கெட்ட சிறுக்கியே! எங்கள் குடும்பத்தை நாசம் செய்ய வந்த நாரிப் பைசாசமேி எங்கள் வாழ்க்கைபாகிய தருவைச் சாய்க்க வந்த வேர்ப் புழுவே! உன் பயிற்சிக்கு விருத்து ஒரு கேட்டா ஜாதி விட்டு ஜாதி புக விரும்பும் தடிக் கழுதையே! வேறு ஜாதியார் செய்யும் விருத்தை பேற்ற அதற்குத் தலைமை வகிக்க வெட்கம் விட்டு, மானலீன மற்றுப் பனை மரம் போல வந்து நிற்கின்றுபோ! நாத்து கட்டிய கணவளைக் காலால் உதைத்துத் தள்ளிய படியான உடைக்கு மான மெங்கே விருத்து வரப்போகிறது ஸிதமிழில். எட்டே காலாகிய மானத்தைத் தான்—அதாவது, அ. வ. மானத்தைத் தான் கொண்டிருக்கின்றார்கள். “ஐபோ! கவரியா என்னும் மிருகமும் மான மழிந்தால் உயிர் வாழ்வதில்கீலியே! அந்த மிருகத்துக் கிருக்கும் குணம் கூட உண்ணிடத்தில்கீலியே! உன் பயிற்சில்லாம் வெளியாகிவிட்டதே! அடி பாசி ஸி யார் குடிகளை

பெல்லாம் கலைத்து நாசம் செய்து பலகர வழிநெறியும்படி செய்து கிடிகின்றுபோலே! சில ஆடவர்கள் மதி கெட்டு பர ஸ்திரீ கமணத் தலைபெட்டுத் திரிந்தாலும் அந்த ஆடவர்களை உத்தம குண முடைய பெண்கள் கற் போதனையால் எல் வழியில் திருப்பி, அவர்கள் தங்களுடைய நாயகிகளோடு மகிழ்ச்சி யுடன் வாழும்படி செய்யவேண்டும். ஸ்ரீபே அத்தகைய நன்மார்க்கத்தை கிட்டு அறி விழுந்து வரும் ஆடவர்களுடன் கூடி, ‘நாகரிகம்! நாகரிகம்!!’ என்ற ஆபாச முறையில் பழகிப் பிறகு அனர்த்தமான துறையிலிருங்கி அவர்களை அடியோடு நாச முறைச் செய்து அவர்களிடம் காசைப் பறிக்கும் வேசித் தொழிலை மேற்கொண்டிருக்கின்றார்கள்! இது தானு உனது படிப்பின் பயன்? கல்வி கற்றுக் கடைத்தேறும் கண்ராணி இது தானு! என்று சோனுமாரி போல வகைச் சொல் மாரியை வாரி பிறைத்தார்கள்.

அவர்களைக் கண்ட போதே இராதாபாப்கு வெறுப்பும், அதிருப்தியும் உண்டாக யிருந்தன. அவற்றேடு அவர்கள் இவ் வரறு கூச்சஸிட்டுச் சுடு சொற் சரங்களைப் பிரயோகிக்கவே அவற்றின் வெம்மையால் இராதா வதங்க வாரம்பித்தாள். அவ்வாறு அவள் வதங்கி, “ஜேயோ! இன்று நமக்கு ஏதோ போதாக் காலம் கடைபெறுகின்றது; அக்காலக் கொடுமையாலே தான் இவ்வித சம்பவங்கள் நேர்ந்துகொண்டிருக்கின்றன; முதலியார் அனுப்பிய கடிதப்படி இங்கு ஒன்றும் காணப்படவில்லையே? இவ்விதம் நம்மைப் பல விதத்திலும் அவமான மடையச் செய்யவேண்டும் மென்று கருதியே அவர் இந்த வேலையைச் செய்திருக்கிறென்பது தோன்றுகின்றதே! முதலியாரின் முதல் கடிதத்தில் அவர் தெரி விதபடியே இந்த காய்கள் கம்மீது விழுந்து குரைக்கின்றனவே! இதென்ன கஷ்டகாலம்! ஜேயோ! நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும் இந்த பேய்களிட மிருந்து நாம் தப்பித்துக்கொண்டு உடனே திரும்பி விட்டால் தான் பிழைக்கலாம்; அட்டா! நம்முடைய சினைக்கிள்கள் இங்கே மீண்டும் விழுந்து கடக்கிறதென்று இச் சமயம் வந்துவிட்டால் என்ன செய்வது! அவர்கள் நம்மை இங்கிலையைப் பண்டுவிட்டால் நம்மைப் பற்றி என்ன சிரினப்பார்கள்!”

என்ற தனக்குள் எண்ணி, மனம் சிதறிபவாறு அலைகின்றுள். தான் மெல்லத் தப்பித்துக்கொண்டு போய்சிட்டால் போதும் என்கிற சிலைமையில் மனம் போராடுவதால் அவன் அவ்விடத்தை விட்டு இரண்டிட எடுத்து வைத்தான். இதற்குள் சந்திரகாலன் இராதா பாயின் அருகில் சென்று “ஆட! தூாத்மா! உன்னுடைய செய்தி ஒருவருக்கும் தெரியாத இரகளிய மென்று எண்ணினுபா! வெட்கங் கெட்ட சிறக்கியேடன் பயிஷாக்கு விருந்து ஒரு கேடோ! ஏன்? ஆறு விஷபங்களைப் பற்றி சிராக உபங்பாசம் செய்யப் போவதாக நேற்றுத் தீர்மானித்தாயே! அவ்வாறுண்டபன்யாசத்தை இப்போது செய் பார்க்கலாம். கடவுள் என்று நம்பி மோசம் போகும் பாமர ஜனங்களைத் திருத்தி நன்மார்க்கத்தில் ஒழுகச் செய்ய வேண்டு மென்று உன் ஆசை நாயகர் (முதலியார்) சொல்லிக் கொடுத்தாரே! அதை இவ்வமயம் ப்ரசங்கம் செய் பார்க்கலாம்” என்று கறி முடிக்கு முன் இராதாபாப் திடுக்கிட்டுக் கட்டு மீறிய பதைப்பும் திகைப்பு மடைந்து “ஆ! நேற்றிரவு நமக்கும் முதலியாருக்கும் நடந்த விஷபங்களை இந்த மொட்டைடச்சி எவ்வித மறிந்துகொண்டான்? ‘ஐயோ! இதென்ன போதாக் காலமாக விருக்கின்றதே!’ என்று எண்ணி சந்திரகாலனை நோக்கி “ஏ’ கிழட்டுப் பின்மே! தாறுமாருக உள்ளுதே. கல்வியின் திறமையை ஸி யறியமாட்டாய்! அங்கிரிக மூம் அங்காரமூம் நிறைந்த உங்களைப் போன்றவர்களினால் தான் டைகமே கெட்டுகிடுகிறது. கடவுளாவது, மடவுளாவது! சினை பூச்சி வித்தையை இங்கு காட்டாதே! உம் வழியை விடு’ என்று வெகு அட்டகாலத்துடன் கறினான்.

முதலியாரின் தாயார்:—“ஆட! அகந்தை பிடித்த அற்பப் பதரே! உன்னுடைய ப்ரசங்கம் இங்கு யாருக் கூட வேண்டும்? உன்னுடைய கோஷ்டியினரே உன்னுடைய மோசத்தைக் கண்டால் வெறுப்பார்கள். கல்யாணமாகிய பின் கணவனைத் தள்ளிய கபடி ஸி என்பதை ஒருவரு மறியார்கள் என்ற எண்ணுதே! உன் குட்டு வெட்ட வெளியாப்பிட்டது, என்பதை இப்போது தெரிந்துகொள். மனங்த மனுளைன மறைந்து ஸி அவன் மனமெரியச் செப்புவிட்டுக் கண்ணிகை என்று கடித்த உன் முழு மோசம் இன்று வெகு ப்ரகாச

மாப்பிட்டது; இனி உன்னுல் மறக்க முடிபாது. நன் எப்பாடு பட்டேனும் அந்த உத்தமணிக்கூடா கொடிய விஷம் போன்ற உன்னை மணந்த பரம சாதவை—கண்டுபிடித்து அவனிடம் உன் ஹுடைய சகல வைபவங்களையும் கூறி உன்னைச் சங்கி சிரிக்கக் கெய்கிறேன் பார். அப்போதே நுழை என் குடிக்குக் கொள்ளி வைக்காதிருக்கிறோயா பார்க்கவேணும். படுபாவி அக்னி சாக்ஷியாய் மணந்த விவாகத்தை நீ மறைக்கத் துணிக்கவன்; நீ கொலை செப்ப அஞ்சவாயா! இன்று காலையில் ஒரு மகாஹுபாவன் வந்து உனது ரகவியத்தை வெளியிட்டுகிட்டார். அவரைக் கொண்டே என் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்கிறேன். அவருக்கு உன் புருஷ ஜெத் தெரியுமாம்,—என்ற கூறகையில் இராதாபாயின் வயிற்றில் திக்கென்றது. “நேற்று நம் வீட்டிற்கு வந்த அந்தப் பாயி தான் இங்கு வந்து உள்ளிட்டானே! இதென்ன பூதங் கிளம்புவது போல விஷபங்கள் கிளம்புகின்றனவே!” என்ற தன் உள்ளுக்குள் எண்ணி அவர்களை நோக்கி, “அய், அநாகரிகப் பைசாசங்களே! முதலியா ருடைய யோக்பதைக்கும், பட்டத்திற்கும் நீங்கள் அவருடைய தாயார், தாரம், பாட்டி என்ற சொல்லிக் கொள்வது சிறிதும் பொருந்தாத. அவருடைய மனிதராக உள்ள உங்களிடம் நன் சுற்று மரியாதையுடன் பேசுகிறேன். என்ஹுடைய கெளரவும் என்ன, என்ஹுடைய அறிவென்னை எனது கல்விப் பட்டங்ளைன்ன! இவைகளை பெல்லாம் சிறிதும் அறிந்துகொள்ளாது உள்ளுகிறீர் களா? எந்தக் கழுதை எனக்கு விவாகமானதாகத் தெரியித்தான்? கிளகுங்கள் “என்ற கூறி முடிக்காகத் திரும்பினால். அதே சமயம் முதலியாரின் மனைவி தாங்கமாட்டாத கட்டு மீறிய ஆத்திரத்துடன் ஒடோடியும் உள்ளே சென்று மீண்டும் வந்து இராதாபாயை நோக்கி “ஆம்! சண்டாளி என்ஹுடைய இல்லற இன்பங்களை பெல்லாம் கொள்ளோ பிட்ட கள்ளியே! முதலியாருக்குத் தாயாராகவும் தாரமாகவும் இருப்பதற்கு எங்கள் போக்பதை அற்றவர்கள் நன், பேமாணி முன்ஹடைபாயிப் பீ தான் மிகுஞ்ச போக்கிபதையுடன் அவருக்கு மனைவியாக சிருக்க வந்துகிட்டாயே, இனிமேல் என்ன குறைவு?” என்ற கூறிக்கொண்டே ஒரு பாத்திரத்து கிரைபக் கழு நிரைக் கொண்டுவந்து இராதாபாயின் தலைமேல் கொட்டி “ஆம்!

மான ஈணமற்ற பாலி நீ சுமங்களியாயிற்றே என்று எண்ணிச் சானி பைக் கரைத்து உன் தலையில் கொட்டாது விட்டேன். என் வயிறு எரிவது போல நீ “எப்போது எரிவாய்?” என்று ஆத்திரத்துடன் கூறினால்.

இராதாபாயிக்கு அப்போதுள்ள மன நிலைமையைக் கற வேண்டுமா! “ஐயோ! என்னை வேண்டுமென்றே இங்கு வரவழைத்த அவமானப் படுத்துவற்கு இவர்களே அவ்விரண்டாவது கடிதத்தை எழுதியிக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்துவிட்டது. விருந்திற்கு எனது சினைகிதிகள் இவ்வமயம் வந்து கிட்டால் என்ன செய்வது?” என்று தடித்து சிற்றங்கொண்ட சிங்கம்போல “ஹா, சண்டாளர்களே! என்னைக் கொலை செய்துவிடவா நீங்கள் துணிந்திர்களே? ‘ஐயோ! மர்டர்! மர்டர்!’” என்று கூச்சவிடவாரம் பித்தாள். சந்திரகாஸன் முதனியாரின் மனையின் செய்கைக்கு மிக்க மகிழ்ச்சியை அடைந்து இராதாபாயை நோக்கி “அம, சண்டாளி! உனக்கு உன் பாபம் தொலையும் பொருட்டு தில்யமான மங்களால் கழுதீரால் செய்வித்த பேருதவிக்காவா நீ கொலை என்று கத்துகிறாய்! அப்பாடா! இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது; என் மனம் மகிழ்ச்சது; என் ஆத்திரம் அடுக்கிப்பது. அம! பதித்ரோகி! நீயா விவாகமாகாத வனிதை? உன் கணவன் யாரென்பதை நான் கற்றுமா! அன்றி இச்சமயம் அழைத்துக் காட்ட்டுமா! நீ முதல் கொலைபாதகியாக விருக்கையில் உன்னைக் கொலை செய்ப ஒருவருண்டோ! தஷ்டப் பதரே! துராத்மாவே!” என்று கர்ஜித்தான்.

இராதா:—ஒகோ! நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி என்னை வேண்டுமென்று பழித்த அவமானம் செய்ததற்கு நான் முதனில் மான நஷ்ட வழக்குத் தொடுக்காகிட்டால் என் பெயர் என்ன பாருங்கள். எந்த விதவையின் மகனை என் புருஷனென்று கூறி அழைத்துவந்து நிற்கப்போகிறாய். கிழுட்டுப் பணமே! உன் மன் டைப் புழு மாளச் சமயம் வந்துவிட்டதுபோலிருக்கிறது—என்று கூறி முடிப்பதற்குள் சந்திரகாஸன் வெகு கோபத்துடன், “என்ன! என் மன்றைப் புழு மாளக் காலமா? அம குலத்ரோகி! உத்தம

குடிகளைக் குலிக்கும் சண்டாவீ! எந்த விதவையின் மகனை அழைத்து வருவேனு? அவன் உண்ணொன்றதால் விதவையாப் பிட்டானே யன்றி உண்மையில் சுமங்கலி பெற்ற சுத்த வீரனே யாவன். இதோ அவனைக் காட்டுகிறேன்.” என்று கூறிக் கொண்டே அங்கிருந்த ஜலத்தினால் முகத்துத் திருமண்ணை அழித் தடிட்டு முட்டாக்கை விலக்கிச் சாதாரண வேஷ்டி கட்டிக்கொண்டு “ஹா! அா, நாசகாலி! இதோ வந்தேன். நான் யார் சொல்லு. நேற்றைய தினம் நீ எனக்குச் செய்த அவமானத்திற்கு உன் தலையில் கழுதிரைக் கொட்டியது மட்டும் போதாது. சாணியைக் கரைத் துக் கொட்டி விளக்குமாறால் அடித்து, ஜோட்டினால் சிங்காரித்தால் என் ஆத்திரம் தீரும்; வயிற்றெரிச்சல் ஆறும்.” என்று கூறிக் கொண்டே அருகிலிருந்த செருப்பால் அவனை அடித்து “அா! மானங்கெட்டு வாழும் போமானி! எங்களையெல்லாம் சேர்த்து வழக்குத் தொடுத்துக் கொள்ளலாம். நாங்கள் பயந்தவர்கள் அல்லர். உன் மீது சரியான வழக்குத் தொடுத்து உண்ணொத் திராத கவலைக்குள் புகுத்துவதற்கு எனக்குத் தெரியும். எண்ணெப் பலரறிய அக்கினி யின் முன்னால் தாரைவார்த்து உண்ணொக் கொடுத்து உன் அப்பன் இன்றும் சாகவில்லை. அவனைக்கொண்டே உண்ணொன் தகுந்த வழியில் ஒரு கை பார்க்கிறேன். நேற்று நான் கூறிய சபதப்படி உண்ணெப் பழிக்குப் பழி வாங்கிவிட்டேன்; இன்னமும் வாங்குகிறேன். உன் படிப்பில் கொள்ளி வைக்க. படித்து உன் மூளை செழிக்காது பாழ்த்துவிட்டதா உன் படிப்பின் பெருமை? இந்த பயிஷாக்கு வாயும் வேண்டுமா?” என்று இவன் சரமாரியாக வர்ஷிக் கின்றுன்.

உண்மையில் அங்குள்ளவர்களும், ராதாபாயும் யாரோ கிழவி வந்திருப்பதாகவே எண்ணியிருந்தார்களாதலால், அவன் கிழவிக் கோதந்தை நீக்கிச் செய் ரூபத்துடன் சின்றதையும் அவனே அவன் புருஷன் என்பதையும் உணர்ந்துகொண்டதும் சொல்லமாட்டாத கிப்பபடைந்து விட்டார்கள். இராதாபாயோ ஒன்றுமே தோன் சூத இட முழுக்கங் கேட்ட சர்ப்பத்தைப்போல நடுநடுக் கின்று விட்டார். அன்று நடந்த சகலமான சம்பவங்களும் இவன்தான்

வேண்டுமென்று செப்துவிட்டார், என்பதை யூகித்தறிந்துகொண்டார். “என்னை மணங்தவன் நானே என்றும், அவ்வாறு நன்னை மணங்தும் இல்லை என்று மறுக்கிறார் என்கிற விஷயத்தை உண்மை பில் இவன் வழக்குக்குக் கொண்டுவந்துவிட்டால் என்ன செப்வது? ஐபோ! நம்முடைய கௌரவம் எவ்விதம் குளியும்? இந்தனை காளாக இல்லாதிருந்த இப்பாரி எங்கிருந்து முளைத்தான்? மோசம் செப்த குற்றமல்லவா எம்மீது சாரும்! கவியாணம் செப்துகொண்டும் இவன் எனக்கு வேண்டாமென்று நாம் தெரிந்து விலக்கிவிடாது மோசமான விஷயத்தில் அகப்பட்டுக்கொண்டோமே! இவன்தான் என்னை மணங்தவன் என்பதற்கு அவனுக்குப் பற சாக்ஷிபங்கள் கிடைத்துகிடலாம். நாம் என்னவிதமாக இல்லை என்பதை நீ ரூபிக் குழியும்? ஹா, கஷ்டமே! இச்சமயம் அந்த முதலியர் எங்கு போய்விட்டார். ஐபோ! என்ன செப்வேன்றீ?” என்று திருட ஆக்குத் தேள் கொட்டியதபோல தத்தளிக்கின்றார். நான் அவனிடம் என்னவிதமான பதிலைப் பேசுவதென்ற போசனையும் அவள் மனத்தை வகைக்கின்றது. அவ்வாறு நிலைமைபிலும் அவள் பேசாதிருக்காமல் “ஒகோ! இது பெருந்த மோசம் கடக்கும் நாடக மேடைபோலிருக்கிறது. மொட்டைச்சி கட்டைச்சிகளைல்லாம் ஆண் பிள்ளையாவதும், ஆண்பிள்ளை பெண்பிள்ளையாவதும் வெகு விக்கை! நீ பார்ஸி உணக்கும் எனக்கும் எந்த சிதமும் சம்பந்தம் கிடையாது; வீரைக் கூடாவடியாக வார்த்தையாட வேண்டாம். நீயா என் புகுஷன்! உன்னையா நான் மணங்கேதன்? இந்தப் பூச்சி வார்த்தை இங்கு வேண்டியதில்லை, என் அப்பனைக்கொண்டு நீ என்னை மணங்கைத் தைத் திருப்பிக்கப்போகின்றாயா! இந்தக் கட்டுக்கைதயினால் நான் பயந்துவிடமாட்டேன். நான் எம். எ. பட்டம் பெற்ற இராதாபாப் என்பதை மறந்து பேசாதே” என்று கறிக்கொண்டே செல்வதற்கு பத்தனித்தாள்.

அதே தருணம் ஒரு கிழவி அங்கு இறைக்க இறைக்க ஓடி வந்தாள். அவ்வாறு வந்த அக்கிழவியைப் பார்த்தபோதே இராதா பாபின் வயிற்றில் நெருப்புப் பற்றியது. அவள் விழித்துக்கொண்டு சிற்கையில் அந்தக் கிழவி “ஐபோ! அம்மா! குழங்கை—தங்க விக்க

கம் போன்ற குழந்தை—இறங்குவிட்டது. நேற்று கீங்கள் வந்து விட்டுச் சென்றதும் திமிரென்று காப்சிகல் உண்டாகியது. இன்று இறங்குவிட்டது; என் வயிறு ஏரிகிறது. இன்று மீட்டிங்கு என்ற சொன்னீர்கள்லவா! அதை நினைவு வைத்துக்கொண்டு இங்கு வங்கேன். சீக்கிரம் வாருங்கள். பங்களிரி பயத்துக்காக மறைவாக வளரவேண்டுமென்று கூறி என்னிடம் கண் மறையக் கொடுத்து வைத்திருந்தும் எமன் அந்தக் குழந்தையைக் கொண்டுபோப்பிட்டானே! அம்மா! இனிமேல் அதைக் கண்டுப் பொறுமை பட்டவர்களைப்போரும் கூப்பட்டும்.” என்ற வெகு விசநாத்துடன் கூறிப்பதைக் கேட்ட எல்லோருக்கு முண்டான ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை. சந்திரகாலாஜுகூடைய ஆத்திரம் இன்னும் உச்ச நிலையை அடைக்கிறது. “நான், கண்ணீ! பபா! திருட்டுப் பிள்ளையைப் பெற்றதுமல்லாமல் பங்களிரி பயத்திற்காக மறைய வளர்க்க ஏற்பாடு செய்ததாகவா எடுத்தாப்பி! எந்தப் பங்களிரியாய் உனக்கு வந்து சேர்க்கான். நீதான் எனக்கு முதல் பங்களிரியாய்விட்டாப். உனக்கும் பங்களிரியைகில் உண்டா? அடாடா! என்ன அக்ரமம்! பாவி! ஒரு குழந்தையையும் பெற்று வளர்க்கெய்யும் நியா கண்ணிகை! நியா உத்தமி! அடி! உன் முகத்தில் தூவென்று காரி உயிய! (யமிகிறுன்) இத்தகைய வெட்கங்கெட்ட பிழைப்புப் பிழைப்பதைகிட உயிரை விடலாமே! உன்னை மனங்த பாவியென்கிற பட்டத்திற்கு நான் ஆளாகியதால் என் மானம் போகிறது! என்னுயிரை விட்டுவிடவும் என் மானம் துணிகிள்றதே! உன் பிழைப்பு இப்படியும் நடக்குமா? உன் அப்பன் உனக்குக் கொடுத்த முடச் சுதங்கிரத்தின் கேடல் வா இது?” என்னுன்.

இதற்குள் முதலியாரின் தாயார் “ஆகா! என்ன அக்ரமம்! என்ன அசியாயம்! இந்த குழந்தை பிறக்க எந்த குடிக்குக் கொள்ளியை வைத்தாய்! எந்த உத்தமியின் வயிற்றை ஏரியச் செப்தாய்! உன்போன்றவர்கள் பெறும் திருட்டுப் பிள்ளைகள் கழுத்து முறப்பட்டு சாக்கடையிலும், குப்பைத்தொட்டியிலும், மண்ணுக்கு அடியிலும் அல்லவா கிளையாடும். கீயேன் அவ்விதம் செப்பாது திருடுத்தனமாய்ப்பு பெற்றது போலவே, திருட்டுத்தனமாக வளர்க்கிறுப்!

ஜூயோ! வெட்க்கேடோ! உன் படிப்பு உன்னிச் சத்தியம் தவறவும், மணந்த கணவனித் தள்ளியதல்லாது மனம் செய்துகொள்ளவில்லை என் கண்ணிகை என்று பொய் கறவும், விபசாரம் செய்து திருட்டுப் பின்னொ பெற்று திருட்டுத்தனமாக வளர்க்கவும், மற்றொரு விவாகம் பகிரங்கமாகச் செய்வதற்கு ஏற்பாடு செய்யவும், குடும்பத்து ஸ்திரீ களின் வயிரெறியச் செய்யும் வேசித் தொழிலை மேற்கொள்ளவும், கண்டவர்கள் காரி உழிழ்து சிரிக்கவும் செய்துவிட்டதோ! உகந் தில் உத்தமிகள் எத்தனைபேர் இருக்கவில்லை. உயர்தா பட்டங்கள் பெற்றும் அபாரமான புகழுடன் பெரிய உத்யோகமும் வகித்துக் கணவனுடன் கூடி ஒத்துழைக்கவில்லையா! அறிவு மிகுந்த அரிவையர்களாக விளங்கவில்லையா! அங்புடைய அங்கனுமணிகளாகவில்லையா! உன்னிப் போன்ற வகுப்பாரும் அவர்களும் ஒரே படிப்பு படித்திருந்தும் ஏன் நீ இவ்விதம் பாழாய்ப் போகவேண்டுமீ? உன் அகந்தை உன்னுடைய இரகசியத்தை எத்தனை நாளைக்கு மூடி வைக்கும். அதுவே அழித்துவிட்டது. உன் போன்ற கொழுத்தக் கடாக்கள்—திமிர் பிடித்த கழுதைகள்—பெண்களுக்கு விவாகம் எதற்கு? பெண்களுக்கு விவாகம் வேண்டுமென்கிற அவசியமுண்டா! அந்த அவசியம் ஆண்களுக்குத்தான்” என்று பகிரங்கமாகக் கூறி விட்டுத் தாம் உடனே மனம் செய்துகொள்வதும், தமக்கு வேண்டியவர்களுக்குச் செய்யிப்பதுமாக விருக்கிறார்கள். கவியாணம் வேண்டாமென்ற கண்ணிகை ஒரு குடும்பத்துத் தலைவனை—குழந்தை சூட்டிக்காரனையே—மணந்துகொள்கிறார்கள். இவையெல்லாம் பாழாய் போன படிப்பின்—ஆடம்பரமான அட்டகாசத்தின்— அவதி போலவிருக்கிறது. ஏன் தாங்கள் வழக்கப்படி விவாகம் செய்து கொண்டு தங்கள் புருஷனையே துணைக்கொண்டு ஆட்டங்கள் ஆடினால் அதில் இவ்வளவு பாதகமில்லையன்றே! திருட்டுப் பின்னொகள் எத்தனையோ தள்ளிவிட்டுப் பரிசுத்த கண்ணிகை என்று நடித் துப் பின் எதற்கு மனக்கவேண்டுமீ? பெண்களுக்கு விவாகம் அநாவசிய மென்று கறுவது நிலைக்கின்றதே யன்றித் திருட்டுப் பின்னொ தள்ளுவது சிற்கின்றதா! கறைப்பது ஒழிகின்றதா! அம் சங்டாளி! ஜூயோ! ஜூயோ!! ஒரு மனம் செய்து கொண்டும், திருட்டுப் பின்னொ யொன்று பெற்றும், நீ கண்ணிகை என்று நடித்ததைக்

கேட்க—பார்க்க—என் வயிறு எரிகின்றதே! சீச்சி! பேமானிக் கழுதை! இனிமேல் என் மகனை உன் வீட்டில் சேர்த்தால் உன்னை நான் சந்தியில் கட்டாயம் இழுத்து விடுவேன். உன் கணவரையே நான் துணைக்கொண்டு உன்னை எவ்வளவு தூரம் அவமானப் படுத்த வாயோ அவ்வளவு செய்துவிடுவேன்” என்று கட்டு மீறிய பதைப் புடன் கூறினார்.

இந்த வார்த்தை யெல்லாம் கேட்ட கிழவி, அதுவரையில் “இராதபாய் வெகு நல்லவன். உத்தமி” என்று எண்ணி விருந்ததை யெல்லாம் துறந்து விட்டாள். அவனுக்கும் அவளிடம் அடங்காத வெறுப்பு உண்டாய்விட்டது. “ஐயோ! இந்தக் குழந்தை திருட்டுத் தனமாகப் பெற்ற பிள்ளையா! அட அங்கியாயமே! இக் குழந்தையை கர்ப்பமாயிருக்கையில் தன் புருஷன் இறந்துவிட்டானென்றும் தன் பங்களிகள் குழந்தையின் மீது பகை கொண்டு அதைப் பகை யினால் எங்கே கொன்று விடுவார்களோ என்ற பயத்தினாலும், தான் காலேஜில் படிக்கவேண்டுமாதலால் குழந்தை வளர்ப்பது கஷ்ட மென்றும், தனக்கு யாருமே திக்குக் கிடையாது ‘நீ’ தன் கதி’ என்றும் கூறி இந்தம்மாள் என் காலில் விழுந்து வேண்டியதால் நான் வளர்க்க ஒப்புக்கொண்டேன். மேலும் எனது குடும்பம் மிகவும் தரித்திரப் படுவதாகையால் இதை வளர்ப்பதால் என் குடும்பம் பிழைக்கு மென்று எண்ணி அந்த ஆசையைக் கொண்டு வளர்த்து வந்தேன். என் மருமகளுக்கு இந்த குழந்தைக்கு ஆஹ மாதம் பெரிய குழந்தை இருக்கிறது. இந்தம்மாள் குழந்தையின் போவினைக்காக மாதம் 30 ரூபாய் கொடுக்கிறார். அந்த ரூபாயால் என் குடும்பம் கஷ்ட மில்லது நடக்கிறது. என் மருமகளின் பாலை இவள் குழந்தைக்குக் குடிக்கச் செய்து என் பேரனுக்கு அரிசிக் கஞ்சி வார்த்து வருகிறேன். ஐயோ! இவள் திருட்டுத் தனமாகத் தேடிக்கொண்ட தொல்லையா இது! அதுவரையில் பரவாயில்லை. அந்தக் குழந்தையின் கழுத்தை முறித்துக் கொன்று விடாமல் வளர்க்க ஏற்பாடு செய்தானே! ஐயோ! இந்த ரகசியம் என் இனத்தாருக்குத் தெரிந்தால் “இவள் திருட்டுப் பிள்ளை வளர்க்கவும், கிபசாரிக்கு உதவி செய்யவும், கைம்பெண் ப்ரச்சிக்க

உடங்கதபாயிருக்கவும், பிள்ளை கரைக்கக் காயம் செய்யவுமான இழிதுறையில் இப்பணம் சம்பாதிக்கின்றன்" என்றல்லவோ என்னை ஏசிப் பேசி என்னஞ் செய்வார்கள். "இந்தப் பாவி என்னமோ படித்தவளாயிற்றே! பொய் சொல்லமாட்டாள்" என்று நான் நம்பி விட்டேனே! இந்தப்யா இவள் புருஷனு! ஜீயா, அசியாயமே! என்று உரலுடன் மத்தளமும் சேர்ந்து அழுதாற்போல் கிழவி பெரிதாக இறைந்து, இன்னும் ஆச்சரியமான இரகளியத்தை உடைத்துவிட்டாள். ஜீயோ! ராதாபாயின் நிலைமையைக் கற வேண்டுமா?

சந்திரகாஸன் "ஆகா! தான் கைம்பெண் என்று கூறினான்! அஒ, பாவி! உன்னு போதாத காலத்திற்கு உன் ரகவியங்களைல்லாம் குபீர் என்று வெளியாய்விட்டனவே! நான் கல்போவிருக்கையில் நீ என் விதவையாவாய்?.....ஒருகோ! சரிதான் அந்தக் குழங்கையின் பிதா ஒருக்கால் நீ பதை உண்டாயிருக்கையில் இறந்துவிட்டானே! சரி, சரி; அப்படித்தானிருக்கும். அது விஷபத்தில் நீ மகா உண்மையை உரைத்திருக்கிறோய். (வந்த கிழவியை நோக்கி) அம்மா! இவள் குழங்கைக்கு எத்தனை வயதாகிறது? எப்போது உன்னிடம் விட்டாள்?" என்றான்.

கிழவி:—குழங்கைக்கு இரண்டு வயதாகிறது. என் மகள் ஆஸ்பத்திரியில் பிரஸவித்திருக்கையில் நான் அங்கு இருந்தேன். அது இவ்வூரால். புதுச்சேரி. அந்த ஆஸ்பத்திரியிலேயே இவளும் பிரஸவித்திருந்தாள். அங்கு என்னைச் சந்தித்து என்னிடம் கூறிப் புலம்பியதால் என் மனமினகி இவள் பேச்சை உண்மை என்று நம்பி என் பெண்ணை அவர்கள் வீட்டிற் கொண்டு விட்டு விட்டு நான் என்னு ஊராகிய இவ்விடம் வந்தேன். வரும்போதே என்னுடன் கூட இவளும் வந்தான். என் வீட்டிலேயே சுமார் 15 நாள் இருந்து உடம்பு சந்தைத் தேறி பலம் வந்ததும் வேறிடத் திற்குச் சென்றுவிட்டாள். தினம் காலையிலாவது மாலையிலாவது என் வீட்டிற்கு வந்து குழங்கையைப் பார்த்துவிட்டுச் சொல்வாள். குழங்கை வெகு அழுகு; மகா புத்திசாலி. அது என் காட்டுப்

பெண்ணையே தன் நாயாராக எண்ணி இருந்தது. தான் பெற்ற குழந்தையைப் பிறரிடம் விட்டிருக்க எவ்விதம்; மன மிகசுகிரதோ என்று என் காட்டுப் பெண் கூறுவாள். ஜூயோ பாவம்! அது உயிருட னிருக்கவேண்டுமே என்கிற பபத்தினால் அப்படி பிருக்கிறோன் என்று நான் எண்ணினேன்; அவளிடமும் கறினேன். “இக் குழந்தையை நமது கையால் கொலை செய்யவேண்டாம்; எங்காவது வளர்ந்தால் வளரட்டும், செந்தால் சாகட்டும்” என்கிற நோக்கங் கொண்டு இவ்விதம் செய்தாள் என்று இப்போது தோன்றுகின்றது.

கந்திரா:—ஆகா! இந்தத் தந்திரம் உனக் கெப்படி தெரியும்? தான் அதைக் கொன்றுவிட்டால் ஒரு சமயம்போலில்லாது அது வெளியில் தெரிந்து வழக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? இவ்விதம் வளர்ந்தால் உயிருடன் இருந்தால்...வளர்ந்துவிட்ட பிறகு “என்னுடைய உறவினர்களின் குழந்தை; அநாதைபாகப் போட்டு விட்டு இறந்துவிட்டார்கள். நான் தந்திரத்திற்கு வளர்க்கிறேன்” என்று ஓர் கதையைக் கறி தன்னிடமே வைத்துக்கொள்ளலாம் என்கிற தந்திரத்தினால் அவள் அவ்வாறு கொலை செய்யவில்லை தெரியுமா! எத்தனை பேர்கள் இப்படி திருட்டுத் தனம் செய்து அவைகளைக் கொன்று விட்டு வழக்கு நடந்து திண்டாட வில்லை! இவள் மகா படித்த உலக்கை யாயிற்றே! அவைகளை பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். அன்றி இவளுடைய சினேகித்திகள் எவளாகிலும் அவ்விதம் செய்து அகப்பட்டுக்கொண்டிருப்பதை நேரில் கண்டிருக்கலாம்; அதனால் இவள் இதை முன் ஜாக்கிரதை பாக இவ்விதம் செய்திருக்கிறோன் ‘ஆகா! கள்ளியினும் நம்பர் முதல் தர கள்ளியல்லவா?

முதலியாரின் நாயார,—ஜூயா! இந்த மகா பாபியின் மனத் திலும் இருதயத்திலும் கொலை செய்யவாக தென்ற நல்லெண்ணம் ஒருபோதும் உதித்திருக்காது. அது எவ்விதம் உதித்திருப்பதை மகா உத்தாத்மாவாயும், விவேகபாயும் சாந்த பூஷணமாயும், உத்தம குணராயும் உள்ள தங்கள் கைகளினால் இப்பாவியின்

கழுத்தில் கட்டிய மங்கிளியம் இவள் மார்பகத்தில் இருப்பதின் மகிழ்வையால் அந்த இருதயத்தில் சிசலுத்தி செய்யும்படியாகத் துண்டாது தடுத்தது. அந்த சிச இப்போது தானுக இறப்பினும் இது பரியந்தம் அது வளர்ந்த புண்ணியம் உங்களுடையதும் இந்தம்மாருடையதுமாகும். இத்தகைய மன்மதன் போன்ற புருஷனை சீக்கிளிட்டு ஆபாஸமான துறையில் ஈடுபட்டுமூன்று தீராத அவமான மணடயும்படியாக நேர்ந்துவிட்டதே.

முதலியாரின் மனைவிஃ—ஆகா! என் வயிரெரிவது போல இன்னும் எத்தனை மாமணிகளின் வயிற்றில் இந்தச் சண்டாளி தீயை மூட்டி எரியச் செய்தாளோ! அந்த வதையின் பயனைக் கடவுள் காட்டிவிட்டார். திருட்டுப் பிள்ளை பெற்றாலும் வயிற் தெரிச்சல் விடுமா? அவள் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற தல்லவா? அத்தகைய குழந்தை இறந்தால் வயிற்றில் எரியாதிருக்குமா! எளியாரை வலியாரடித்தால் வலியாரைத் தெப்ப மடிக்காமற் போகுமா! கடவுளை நம்பியவர்களுக்கு என்றும் அபாப மில்லை. கடவுளையே நம்பிய நமக்கும் அந்தப் புண்ணியவானுக்கும் இவளை அவமான முறச் செய்யவேண்டுமென்ற இஷ்ட பூர்த்தியைச் செய்து வைத்த அன்பரானார். கடவுளில்லை என்றாறிய நாஸ்திக புத்தி கையும், அகிலாத துர்க்குணத்தையும் உடையவர்களுக்கும் ஏற்கதி கிடைக்குமா! கடவுளின் அருள் தான் சரக்குமா! அந்தக் கடவுள் அவர்களுக்கு எமனுகத் தானிருப்பார். ஜீயோ! அந்தக் குழந்தை இறந்தது பற்றி என் மனம் மிகவும் வருந்துகின்றது. ஒரு குழந்தை பிறக்க எத்தனையோ தவம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிறக்காது மகா கொடிய பாவிபாகிய இவள் வயிற்றிலா பிறக்கவேண்டும். அக் குழந்தை இறந்த பிறகு தெரிந்த இத்தகைய செய்தி அது இறக்கும் முன் தெரிந்திருக்குமாயின் எத் துணை நன்றாயிருக்கும். அதைக்கொண்டு இந்தப் பாவியை நடு விதியில் வதை செய்யலாகுமே! அம்மா! அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா! என்ற கிழவியைப் பார்த்துக் கேட்டாள்.

கிழவிஃ—ஜீயோ! ஆண் குழந்தை பம்மா! ஸிலவு போன்ற நிறம் பெற்றது. என்ன வினையாடும், என்ன பேசும்! என் பேரதும்

அதனும் இரட்டையாகப் பிறந்த குழந்தைகளைப் போல வினையாடுவார்கள். ஆகா! அவனுடைய வார்த்தையின் அழகை என்ன சொல்வேண்டும்? ‘மழலைச் சொற் கேளாத காது காதாகுமா?’ என்பார்களே! என் விட்டில் சதா இரு குழந்தைகளும் மழலைச் சொல்லால் எங்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்கும். அந்தக் குழந்தை இறந்ததும் என் மருமகள் மூர்ச்சையாய் விட்டார்கள். அவனுக்கு அக் குழந்தையின்மீது அளவற்ற ப்ரியம். தன் குழந்தை குருபி; இக்குழந்தை அழகு என்று அவள் இதையே அதிகமாகக் குலாவு வாள். ஜூயோ! பின்தைப் போட்டுக்கொண்டு என் மகனும் மருமகளும் தனிமையில் விருக்கிறார்கள். வாம்மா! போகவேண்டும்” என்றார்கள்.

ஆகா! ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஈடு சரம் போன்ற வார்த்தைகளைப் பிரபோகம் செய்வது இராதாபாயின் மனத்திலும் மார்பிலும் தாக்க வகைப்பட்ட தொகு புற மிகுங்கப் பெற்ற வயிறுபற்றி எரியாமலிருக்குமா! குழந்தை இறந்துவிட்ட புத்திர சோகம் அவனைத் தாங்காது பொங்கினிட்டபடியால் சின்ற விடத்திலேயே முகத்தில் துணியை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி கோ வென்று கதறுகிறார்கள். அவனை யறியாமல் “ஆ! என் கண்மணி! செல்வமணி! அஙியாயம் செய்துவிட்டாயே! என்னப்பா! துரைராஜா!” என்று அக் குழந்தையின் பெயரையும் கறிப் புலம்பும் கண்ராசியைக் கண்ட அங்குள்ள எல்லோருக்கும் பரிதாப முண்டாய்விட்டது. ‘அதற்கு மேறும் இவனை இச்சமயம்—வசிற எரியும் சமயம்—பரி பவப்படச் செய்யாகாது’ என்று எண்ணி பேசாதிருந்துவிட்டார்கள். அங்கு வந்த கிழவி இராதாபாயை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

அதற்குமேல் சந்திரகாலைனை முதலியாரின் தாபார் ஆதி முதல் அந்தம் வரையிலான சமாச்சராங்களை விசாரித்து சற்ற கோரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு சந்திரகாசன் உத்தரவு பெற்றுக்கொண்டு வெளியே சென்றார்கள். அவ்வாறு சென்றதும் அவனுக்கு வேண்டியுக்கிட தோன்றியது. அப்போது இவும் மணி இக்கு மேலிருக்கலாம். தன் விட்டிற்கு வந்து தட்டுடலான நாகரித-

உடை யணிந்துகொண்டு கையில் வாக்கிங்கு ஸ்டிக்குடன், ஓர் வாடகை மோட்டாரில் ஏறி கேரே ராதாபாய் சிட்டை படைத்தான்.

அங்கு முதலியாரே, “இராதாபாய் இன்றும் வரவில்லையே! அவனுக்கு என்ன ஆபத்து வந்துவிட்டதோ தெரியவில்லையே!” என்று அபாரமான கலக்கழும் குழப்பமும் அடைஞ்த அவள் வரும் வழியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். நான் எழுந்து விட டிற்குச் செல்வதற்கும் மனம் வரவில்லை யாகையால் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார். இராதாபாயின் புகைப் படத் தருகிற் போய் நின்று அதைக் கவனித்துக்கொண்டிருந்தார். அச் சமயமே நமது சந்திரகாலன் வெகு காம்பீரமான தோற்றுத்துடன் “மை டியர் லவ்! என்னாகுயிர்க் காதலீ! இராதாபாய்! இன்று என் வரவுதாமதமாகிட்டதைப் பற்றி மன்னிப்பாய் கண்மணி!” என்று உத்துக் கவுக்கொண்டே முதல் நாள் முதலியாரும் இராதாவும் இருந்த விடத்திற்குச் சென்றார்கள். அந்த அறைக்குப் பக்கத்திலேயே முதலியார் இருந்தாராகையால் இந்தக் குரல் கேட்டதும் முதலியாரே நடந்துகிற விட்டார். “ஐயோ இதென்ன! சிங்காரப் பதங்களால் சிராட்டிக்கொண்டு யாரோ வருகிறார்களோ! நாம்தான் ராதாபாயிக்கு சொந்தம் என்று பார்த்தால் நமக்கு மேல் ஒருவ னிருக்கிறனு! இன்று வருவதற்குத் தாமதமாய் விட்டதென்றுக் கறகிறேனே! இதென்ன புதியவெள்ளம் வந்துவிட்டதோ!” என்று எண்ணி நிற்கையில் சந்திரகாலன் அவ்விடத்திற்கு வந்து சற்றும் பயமின்றி முதலியாரை நோக்கி “நீ! இங்கு என் காதல் இராதா பாய் எங்கே தாங்கள் யார்?” என்று ஒன்றையும் மறியாதது போக்கு கேட்டான்.

முதலியார்:— (முன்னிலும் பதைத்துப் போய்) இதென்னடா வேடுக்கை! இவருக்கு நாம் என்ன பதில் சொல்வது?“ என்று எண்ணித் திபங்கினார். அதை யறிந்த சந்திரகாலன், “என், என் கண்மணி எங்கே! சொல்லலாகாதா! என்னை இன்று கீக்கிரம் வரும்படியாகச் சொல்லி யிருந்தான். நான் வேறு வேலையாகப் போயிருந்ததால் வருவதற்குச் சற்று நேரமாய்விட்டது. அது பற்றிக் கொடும்பதுக்

கொண்டுவிட்டானோ! என் அங்பே ஆருயிரே! கோபியதே; இதோ வந்துவிட்டேன். உள்ளே இருந்தால் வெளியே ஒத்தா!” என்ற மற்றுள்ள அறைகளில் சென்று தேடினான். பின்னும் கடத் திற்கு வந்தான்; முதலியாரை நோக்கி “தாங்கள் யாரோ எனக்குத் தெரியவில்லை. என் இன்பவல்லிக்குத் தாங்கள் என்ன வேண்டுமோ?” என்று மீண்டும் கேட்டான்.

முதலியாருக்கு இம் மொழிகளைக் கேட்டதும் பொருமையும், இராதாபாபிடத்தில் ஒருவிதமான ஆத்திரமும் உண்டாய்விட்டன. தன்னியே நம்பியவள் போல கடித்து உள்ளுக்குள் மற்றவளை வைத்துக்கொண்டிருப்பது போல இன்னும் எத்தனை பெயரை வைத்துக்கொண்டிருக்கிறானோ! அவள் வார்த்தையையும் 50 ஆயிரம் ரூபாயையும் நம்பி அளவிலாத கடன்களை வாங்கி மோசம் போய் விட்டோமே என்கிற வருத்தமும் உண்டாய்விட்டது. “அவளிடத் தில் 50 ஆயிரம் ரூபாய் இருக்கின்ற தென்ற கறுவதும் வெறும் வெளிப் பேச்சோ என்னவோ தெரியவில்லையோ!” என்ற பலவிதமான போசனையில் குழம்பிப் போய் பின் ஒருவாறு தேறிப் பேசத் தொடங்கி, “தாங்கள் யாரோ எனக்குத் தெரியவில்லை! இராதா பாயை மணம் செய்துகொள்ளப் போகும் காதலன் நான் தாங்கள் வீராக அவள் மீது அபாண்டமாகக் கூறலாகாது.” என்றான்.

கீதிரா:—என்ன! என்ன! இராதாபாயை மணம் செய்வதா! வெகு அழகு! நாங்களிருவரும் விவாகம் செய்துகொண்டு எத்தனை வருடமாயிற்று. இராதாபாயிக்கு ஓர் ஆண் குழந்தை கட இருக்கின்றதே! நீங்கள் தான் அபியாய வார்த்தை சொல்கி நீர்கள். அவளுடைப் கணவன் நான் தான் என்பதை கிருபிக் கிண்஠ேன் பாரும். ஒகோ! ஸீர் அவளைக் கெடுக்க வேண்டுமென்கிற மோசக் கருத்துடன் தான் இங்கு அலிகின் நீரோ! நல்ல வேளையாய் அவளுடைப் 50 ஆயிரம் ரூபாயை என் பேருக்கே வைத்துவிட்டதை ஸீர் அறியீர் போலும் அந்த ரூபாய்க்கு ஆசை கொண்டு அவளை நாடுகிறீர் என்பதை அறிந்தேன். அதற்கு உரியவன் நானே பன்றி ஸீர் அல்ல. ஜாக்ரதை. ஒகோ! சதாசிவ முதலியார் என்பவர் 50 ஆயிரம் ரூபாய் ஸ்திதியை அடை

யும் பொருட்டு ஒரு பெண்ணை ஆசித்திருக்கிறார் என்ற கேள்விப் பட்டேன். இப்போது அது சினையிற்கு வருகிறது. தங்களை நான் புகைப்படத்தில் பத்ரிகைகளில் பார்த்த சினையிருக்கிறது, தாங்கள் நான் அந்த முதலியார் என்பது எனக்கு யிளங்குகின்றது. அடாடா! இன்று ராதாபாயிக்கு நீங்கள் விருந்து செய்யப் போவ தாயும் அதற்கு என்னை வரும்படியாயும் என் காதலி அழைத்தாள். அவள் விருப்பப்படி உங்கள் பங்களானிற்குச் சென்றேன். என் கண்மணிக்கு ஏதோ உடம்பு அசுகம் பற்றி விருந்து சின்றுவிட்ட தென்றும் இன்னும் ஏதேதோ சில விஷயங்களையும் உங்கள் தாயார் கூறக் கேட்டேன். உங்களை நான் நேரில் பார்க்காமையால் திடு ரென்று தெரிந்துகொள்ளக் கூடவில்லை. யாரோ ஒரு பெண் என்று கூறியதால் இன்னும் யாரோ என்று எண்ணினேன். என் காதலியை அடித்துக்கொண்டு போக எனக்குப் போட்டியாகவா வந்தீர்கள்! இவ் விஷயத்தில் தலையிட்டால் நீங்கள் பேராபத்தில் சிக்கிவிடு விர்கள். நான் சம்மா விடமாட்டேன். நீதிஸ்தலம் வரையில் கொண்டுபோய் உங்களை மரியாதையான விட்டில் உட்காரச் செய்வேன்" என்றான்.

இந்தக் கடிபுடியான வார்த்தையைக் கேட்ட முதலியார் உண்மையிலேயே நம்பி நடுங்கிவிட்டார். "இராதாபாயை அடையக் கூடாமல் போய்விட்டதே" என்கிற வருத்தமே அவரிடமில்லை. "நாம் அவளுடைய 50 ஆயிரம் ரூபாயை நம்பி அபரிமிதமான கடனை வங்கிவிட்டோமோ அதை எவ்விதம் அடைப்பது?" என்கிற ஏக்கமும் துக்கமும் அவர் மனத்தில் போராட வாரம்பித்துவிட்டதால் ராதாபாயின்மீது ஆத்திரம் மூண்டது. "ஆகா! அவளிடம்பண்ததை ஆசித்து நாம் அவளை நாடி நேரும்; அவள் நம்மிடமிருந்து கறப்பதற்காக உறவு கொண்டாடியிருக்கிறார்கள். ஆகா! என்ன அங்காயும்! அரைக்கிரைக்கும் பசவுக்கும் சரியாய்விட்ட கதைபோல நம்முடைய கிலைமையாய்விட்டதே! என்ன செய்வது? இந்த மனிதனே நம்மை நன்றாகத் தெரிந்துகொண்டான். இவனிடம் இனி நாம் பொய்யுறைத் தற் தப்பலாகாது. என்ன கஷ்டகாலமிது! நம்முடைய பெரிய உத்தி போக கிலைமைக்கு நாம் செய்யும் காரியம் சிறிதும் அடாது என்ப

தைத் தெரிந்தும் செப்து இது பரியந்தம் தப்பினேனும். இவன் இந்த விஷயங்களை வெளியிட்டு ஆரீஸ் வரையில் தெரியும்படியாகச் செப்துவிட்டால் நம் கதி அதோகதியாகின்றுமே! சம்பளமாவது வருகிறது; அதிலும் மண் கிழுஞ்சுவிட்டால் பிண்டத்திற்குத் தின்டாட நேருமே! அட கஷ்டமே! இவ்விதமும் வந்து வழிக்குமா! இந்த படவா ராஸ்கல் எங்கு சென்றிருப்பாள்? ஐபோ! இவனுக்காக நான் செலவிட்ட பணம் அளவிட இயலுமா! இன்றைய தினம் கிருஞ்சிற்கு யட்டும் சமார் 500 ரூபாய் செலவாப்பிட்டதே! மார் வாடியிடம் ரூபாய்க்கு ஒரு அனு வட்டி விதம் கடன் வாங்கி கிட்டேனே! ஆ! இவன் சொல்வது முற்றிலும் உண்மையோ, அல்லவோ! அதுவும் தெரியவில்லையோ! இது உண்மையற்றதாகிறுப்பின் இத்தகைய தெரியத்துடன் கூறுவானு! அந்த இராதாபாய் கலியாணமானவள் என்று நாம் கேள்விப்பட்டதேமே! ஒருக்கால் அது உண்மையாகத்தானிருக்குமோ! அவளை மணந்தவன் இவனு குத்தானிருப்பானே! ஐபோ இத்தகைய சங்கடத்தில் நாம் அகப் பட்டுக்கொள்ளும்படியாக நேர்க்குவிட்டதே! என்ன செய்வது?" என்ற வருஞ்சிக் குன்றிப்போய்விட்டார். தான் அவனுக்கு என்ன விதமான பதில் பேசுவது என்பதையறியாத சற்றுத் தயங்கினார். தன்னுடைய திவான் பகதூர் பட்டத்திற்கும் உத்தியோகத்திற்கும் ஹானி நேராத வண்ணம் காத்துக்கொள்ள வேண்டியதை முதலில் கவனித்துப் பின் பேசுவேண்டும் என்று தீர்மானித்த வண்ணம் சந்திரகாலைனை நோக்கினார்.

அவ்வமயம் சந்திரகாலை முதலியாகரை நோக்கி "என்ன முதலியாரவள் போசிக்கின்றீர்கள்! இந்த விமிடமே இவ்விடம் கிட்டு மரியாதையாகச் சென்று இத்தகைய ஆபாசமான ஆபத்தி கிருஞ்சு விடுதலைப்படைகின்றோ, அன்றி உம்முடைய திவான் பகதூர் பட்டத்திற்குப் பெருமையான தண்டனையை அடைகிறோ! என்ன சொல்கிறீர்? விட்டில் ரதிபோன்றுள்ள மனைவியை கிட்டு கிட்டு இவ்விதமான விபசாரத் தொழில் புரிய வருவதுதான் உமது உத்தியோகத்தின் அழகிற்குப் பெருமையோ? என்றைக்கும் காக்கும் மனிதரையும் கைவிடும் மனிதரையும் சீர்வியாது பணத்திற்கு

ஆசைப்பட்டுக்கொண்டு இவ்வித வெட்கக்கேடான ஆபத்தில் சிக்கிக் கொண்டுவிட்டம்ரே! இதை நோக்க எனக்கே வெட்கழும் துக்கழும் பொங்குசின்றன. மரியாதையுடன் எழுந்திரும். கொண்ட மனை வியை இனியாவது கைவிடாது—அலக்கியம் செய்யாது, வருத் தாது—ஆதரித்து இன்புற்ற அவளுடைய அன்றைப் பெற்ற உமது வாழ்நாளைப் பயமின்றி—ஆபத்தின்றி, தொல்லையின்றி, சுக்கடமின்றி—நடத்தும். அன்னிய மாதரிடம் ஆசை கொள்வதில் உண்டான தொல்லையை—யிபத்தை—ப்பார்த்திரா! சிர்ப்பயமாக— அவமானமின்றி வருவதற்கு முடிகிறதா! உம்முடைய சொந்தப் பண்டங்களிலுள்ள சுதந்தரம் பிறகுடைய பொருளில் அனுவே னும் உண்டாகுமா! கன்றுக போகித்துப் பாரும். தற்போது உமது மனம் படும் பாட்டை நான் ஸீர் கருமலேயே அறிவேன். ஸீர் இன் னும் இந்த இராதாபாயைப்போல ஏத்தனையோ பெண்களை யெல்லாம் ஆசித்து உமது கைப்பணத்தை யெல்லாம் தோற்றுகிட்டு, இந்தப் பெண்மனியை நம்பி கடனையெல்லாம் அடைக்க வெண்ணி கிருந்திர்! அவ்வெண்ணத்தில் மன் விழுந்தது. என் உமக்குப் பெரிய பங்களியானேன். தற்சமயம் என்னை எதிர்த்தால் எப்படி பாகுமோ என்கிற பயம் உம்மிடம் வேருஞ்றிபது. ‘உமது வெட்கக் கேடான விஷயங்கள் பகிரங்கமாய்விட்டால் நமது தீய செய்கைக் குள் மறைந்து வெளியில் ப்ரகாசிக்கும் திவான் பகதுர் பட்டத்திற்கும், உயர்ந்த சம்பளத்திற்கும் ஹானி வந்துவிடுமே என்கிற ஒரு திகில் சூழ்ந்தது. இராதாபாயின் மோசத்தை அறிந்ததால் அவள் மீது ஆத்திரமும் பொங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது இவையாவும் ஒன்றுகூடி உமது மூளையைக் கரைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால் உமது மனஞ் சமூல்கிறது. கண்கள் திருதிரு என்ற விழிக் கின்றன. மூகம் சவம்போல விகாரத்தை யடைந்துவிட்டது. இத்தகைய மாறுதல்களை உமது மூகமே பளிங்குபோல எடுத்துக் காட்டி விட்டது. ஸீர் இதுபரியான் தம் செய்துவந்த அக்ரமத்திற்குத் தகுந்த பல்லையும் அவமானத்தையும் அடைந்துவிட்டார். இனிமேல் இவ்வகையான எண்ணத்தை மனத்தில் கிளைக்காது நல்வழிப்படும் மார்க்கத்தைத் தேடும். (1) பிறன் மனையை ஆசிப்பது நாசமடைவதற்கோம். (2) அவளாலடையும் இன்பம் அன்பமேயாகும். (3)

அவளுடைய உறவு தொந்தரவுதான். (4) அவளை நம்பி அவளிடம் பழகத் தலைந்ததானது - இப்புதுற்கரிதான் தீயில் இரண்டியதற் கொப்பானது. (5) அவளால் உமது தாபம் திருவதாக சினிப்ப தெல்லாம் தீராத பாபத்தை விலைக்கு வாங்குவதாகும். (6) அவளுடைய தரிசனம் உமது அகத்தை மகிழ்விப்பதுபோலத் தோன்றி இகத்திலும் பரத்திலும் ஏரி நரகத்திற்கு உம்மை பாகஸ்தனுக ஆக்கிவிடும். (7) அவளால் உமக்கு என்றும் ஆபத்தேயன்றி சம் பத்தும் சங்தோஷமும் அனுவளவும் கிட்டா (8) அவளுடைய சம் பந்தம் உமக்குப் பெரும் பாவ பந்தம். (9) இஷ்டத்துடன் நாடிய பெருமையை கஷ்டமுற்ற காலை மனமே அறியும். (10) பரநாரீ கமணத்தில் குல நாசமடையும்; பந்து மித்ரர் இகழ்வார்கள். (11) மரியாதை குறையும். (12) மதிப்பும் கண்ணியமும் அகலும். (13) கண்டவர் கையாடுவர். (14) மனீஸியின் வயிதெரிந்த கண்ணீர் சின்திய சாபம் தாக்கும். (15) பெரியார் தேடிய தனமும், புகழும், கௌரவமும் அழியும். (16) எக்காரியத்திலும் ஜேபம் பெருது கஷ்டமடையும்படியாக அந்த மோகாவேச மனத் தின் தன்மை செய்துவிடும். (17) ஒரு சிலையில் நிலைக்காத சள் சலத்தை படையச் செய்து அதனால் சங்கடத்திற்கு ஆளாகச் செய்யும் (18) கடன் வாங்கும்படி மனம் தூண்டும் (19) மரியாதை யற்றுப் பேசும்படியாகச் செய்யும் (20) பெற்றூர், உற்றூர், மக்கள், மனீஸி, மித்ரர் என்கிற அன்பை அகற்றும்படி செய்யும் (21) வெளியில் தலை காட்ட முடியாத அவமானத்தைக் கூட்டும் (22) கடலும் அகப்படாத சமயம்—கையிலிருந்த போருளைத் தோற்றுவிட்ட சமயம்—களவு புரியவும் துணிபையுண்டாக்கும் (23) மோகத்தினால் முட்டாள் பட்டமும், காமத்தினால் கள்ளப் பட்டமும் வேகமாக நெருங்கும் (24) இயற்கையாக உள்ள நாணம், பயம், முதலினாலெல்லாம் பறந்துவிடும் (25) கடவுள் என்றும், பெரியார் என்றும் குரு என்றமுள்ள பக்கி எல்லாம் பற்றி ஏரிந்துவிடும் (26) பாபம் என்பதை அறியாத தன்மையில் துணிபு உண்டாகச் செய்துவிடும் (27) தீராதத் துயரத்தையும் வேதனையையும் மனத்தில் பொக்க ஒம்போல சேகரிக்கும். (28) கொடிய நோய்களைக் கொண்டளிக்கும் (29) மிடியில் உழன்ற விடியாத் துன்பத்தை யதுபயித்து அற்

பாயுளாக மடியவும் செய்யும். (30) இத்தகைய கஷ்டங்களைப் பட்ட பிறகே இஷ்ட பூர்த்தியின் பயனை அறிந்து ஏன்கி—வருக்கி, அங்கலாப்த்து — க்கதறி தன்னித்தானே வெறுத்து, தன்னிலை மையை அறிந்துகொள்ளச் செய்யும்.

முதனியாரே! கடவுள் மனித ஐஞ்மத்தைக் கொடுத்தார். அந்த ஐஞ்மத்தில் அவன் எந்தெந்த நாளில் எவ்விதம் நடக்கவேண்டும், என்ன செய்து ஐஞ்மத்தைக் கடைத்தேற்றவேண்டும், என்னென்ன அனுபவிக்கவேண்டும் என்கிற சிதியை அவன் தலையிலேயே எழுதியிடுகிறார். மனிதனுக்கு உபர்தாமான அறிவையும் அளித்திருக்கிறார். பகவானை த்பானித்து அவனைப் பூஜித்து அவன் க்ருபைக்கு பாத்திரமாவதற்கு பல பல அவயவங்களைத் துணிக்கருவிகளாக அளித்திருக்கிறார். தீயனவற்றையும் எல்லவற்றையும் காட்டி இருக்கிறார், மனிதன் கரும்பு புசிக்க விரும்புவானே யன்றி வேம்பு புசிக்க விரும்பமாட்டான். அது போல சத்மார்க்கத்தில் தன் காலத்தையும், செய்கையையும், மனத்தையும் கடத்தது அசத்மார்க்கத்தில் என் கடத்தவேண்டுமென்று உத்கருஷ்டமான வழியில் செல்வதை விட்டு காடி, புசி, சிங்கம், யானை, சர்ப்பம் இன்னும் மற்ற காட்டு மிருகங்கள் வாழும் கொடிய கானகத்தில் சென்று அவைகளிடம் அகப்பட்டு வருக்கி மீள வழியின்றிச் சிலர் உயிரையும் இழக்க நேர்கின்றது. சிலர் எப்படியோ பூர்வ புண்ய வசத்தால் தப்பிக்கின்றார்கள். இத்தகைய அனுபவங்களைப் பட்ட மின் தப்பும் வழி தேடி பலைவதை விட அவ் வழியில் செல்லாது மனத்தைத் திடமுறச் செய்து பகவத் ஸன்னிதானத்திற்குச் சென்று பக்திசெய்து கிரமமாக இல்லை தர்மத்தை யனுஷ்டித்து, சகல ஆசைகளையும் பூர்த்தி செய்துகொண்டு பிறகு பேரின்ப விட்டைப்படையாது என் இவ்விதம் நாச மடையவேண்டுமென்று பர ஸ்திரீகமனத்தை கோடிய மிருகங்கள் விறைந்த கானகத்திற்கு ஒப்பிட்டுக் கூறலாம். முதனியாரே! நீர் ஏதோ பூர்வ புண்ணிய வசத்தால் உபர்தாக்குமேபத்தில் பிறந்து, மகா உத்தமியாகிப் பின்னியை அடைந்து, பேரிய உத்தியோகத்தை வசித்து, உபர்த பட்டத்தையும் பெற்றிருக்கிறீர். உமது அர்க்குணங்களின் செய்கைகள் இந்த மட்டுடன்

மறந்து தொலையட்டும். இன்றே ஒழிந்து போகட்டும். நாளைப் பின்முனிதமாகப் பிறக்கப் போகும் மார்கழி மாதந்தில் உமது பிறவியும் புதிதாக உண்டாயது போலன் சுத்தியுடன் விளங்கட்டும். மகா மகிழமை பொருங்கிய மார்கழி மாதந்தின் பெருமை ஒன்றிரண்டல்ல. மார்கழி என்கிற பதந்தின் முதல் ஏழுத்தாகிய மா என் பது மக்களுக்கு மகத்தான் மங்களாகரத்தை அளித்து மகிழ்வித்து மாதவனின் அருள் மாரி மகிழ்வுடன் பெய்து மன மகிழுச் செய்யும் என்பதைக் குறிக்கின்றது. மகா புண்ணியம் சிறைந்த மாதம். மாமகளின் ஜாஜ்வல்யமான ஜோதி சிறைந்த மாதம். மங்கையர்கள் கடிப் பொங்கி மகிழும் மாதம். மலர் வனத்திலுதித்த மலர்க் கோதை—குடிக்கொடுத்த கடரொளி நாச்சிபார்—ஆண்டாள்—அருமையான திருப்பாவல் பாடி பருளிய மாதம். திரு நாயகியாள் இம் மார்கழி மதியில் மாதவனை வேண்டி மாபெரும் நோன்பு நோற்று மங்களமான ஜெயம் பெற்று மதுகுதனவின் மாண்புடைய மார்பில் நான் மலர் மாலையை மகிழ்வுடன் சாற்றிய ஆங்கநப் பெருக்கால் மாபவனின் அன்பிற்குப் பாத்திரமாகிய மகிழமையை மங்களாகமாய் விளக்கும் மார்கழி மாதம்.” மார்கழி மாதம் திருவா திரை நாள் வரப்போகுதையே!” என்று கேவலம் சீச ஜாதியில் பிறந்த நாதன் சாம்பன் வேண்டியதற்கு சாயுஜ்ய பதஞ்சை அளித்த நடராஜமூர்த்தியின் மகிழமை விளக்கும் சிறைந்த மாதம். இம் மார்கழி மதியின் மத்தியிலேயே ஆங்கிலேபர்களும் தங்கள் பண்டிகையைக் கொண்டாடி பூஜிக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்த தை மாதந்தில் விவரக கோலாகலங்கள் நடக்கப் போன்ற தென் பதை முன் கட்டி பறை சாற்றும் மகத்துவம் சிறைந்த மாதம், உத்தமமான பெரிபோர்கள், தலத்தில் சிறைந்த தபோநிதிகள் பகவத் பக்தர் முதலியோர் பரமநாடியில் சேருவதற்காக ‘உத்தராயணம் (தை) பிறந்துவிட்டதா?’ என்று வினவும் தை மாதத்தைப் பின் தாங்கிக்கொண்டு வரும் மார்கழி மாதம். இம் மாதந்தில் ஒவ்வொரு தேவானையத்திலும் பொழுது புறக்கும் முன்னர் வெகு சிறப்புடன் பூஜைகள் நடக்கும் புண்ணிய மாதம். முக்கோடி ஏகாதி வரும் மாதம். விஷ்ணு வரலாபங்களில் இம் மார்கழி முப்பகுதும் திருக்களே மயமாய் திகழும். இத்தனையான அருமையான—பெருமா

4
11/12/2018
N29-21

2008

பான—புனிதமான மார்கழி மாதம் நாளைய தினம், ஞாயிற்றுக் கிழமையில் பிறக்கப்போகின்றது. ஞாயிற்றுக்கிழமை மகா தேஜஸாடன் விளங்கும் சூரிய பகவானின் நாளாகைபால் உமது பாபத்தை எல்லாம் சூரிய வெப்பத்தில் தகிக்கச் செய்து சூரியதுடைய சுத்தமான ஜோதியைப் போன்ற சித்தத் தெளிவைக் கொண்டு சூரியன் உலகின் இருளைப் போக்கு வெளிச்சத்தை யளித்து உதவி புரிவது போல நிரும் உமது சக்திக்குள்ள உதவிகளைச் செய்து புனர் ஜென் பம் எடுத்தவராய் விளங்கும். முதலியாரே! ‘ஆதித்தன் குலத்து ஜோதியாகிய இராமச்சந்திரன்’ என்ற சூரிய பகவானிக் கொண்டாடும் நன் நாளைக்கு கடக் சேருவதால் நீர் நலம் பெறுவதற்கும் அது நற்சகுனமாயிற்று. என்ன போகிக்கின்றீர்? என் வார்த்தைகள் உமது மனத்தை ஏருக்கித் திருத்துகின்றனவா! அன்றி ஆத்திரத்தையும், கோபத்தையும் உண்டாக்குகின்றனவா, சொல்லும். ஏன் தலை குனிந்துகிட்டார்! என்று வெகு நயமாயும் மனத்தில் படும்படியாயும் கறினுன்.

இந்த ப்ரமாதமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே உட்கார்க்கிறுந்த முதலியாருக்கு ஒன்றுமே தொன்றறவில்லை. அவர்தாம் ஏதோ பேராபத்தில் அகப்பட்டுக்கொண்டதாக மட்டும் எண்ணிவிட்டார். தான் இம்மட்டும் கொரவும் குன்றுத மானமாகப் பிழைத்தால் போதும் என்கிற ஒரே எண்ணம் மனத்தில் போராடுவதால் இனி இராதாபாயின் பணத்தை நம்புவது கடாது என்று தீர்மானித்தார். சந்திரகாலனின் வார்த்தையை அவர் செனியில் வாங்கிபதும் சொல்லறியாத சிந்தனையில் ஈழ்ந்தார். மார்கழி மாதம் நாளைய தினம் பிறக்கிறதென்று சந்திரகாலன் கூறக் கேட்டுமே அவருக்கு ஓர் பழைய சினைவு உண்டாய்விட்டது. மார்கழி மாதம் முதல் தேதி பன்று ஒருவருக்கு பெருங் தொகை யைக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்த சினைவு தெட்டென உண்டாய்விட்டது; திடுக்கிட்டார். நாளைக் காலையில் கடங்காரன் வந்து கிடுவானே என்கெய்வேன், எவ்விதம் கொடுப்பேன்? என்றபெருங் கவலையால் குழம்பியபடியே சந்திரகாலனின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். தற்சமயம் தான் இவ்விடத்தை விட்டு

எழுந்து செல்வதே உசிதம்; இனி இங்கிருக்கலாக தென்ற தீர் மாளித்து எழுந்து சுந்திரகாளைன நோக்கி ‘ஐயா! தங்களைப் பார்த்தால் எண்ணிட வயதில் சிறியவர் என்ற தோன்றுகின்றது. உம்முடைய அரிய உரைகளைச் சொலிக் கொண்டேன். தாங்கள் ராதாபாபை மணங்தவர்கள் என்பதையும், ராதாபாப் மணங்கொண்ட மங்கை என்பதையும் அறியாது அவனுடைய பணத்தை இச்சித்து நான் பாழாய்விட்டேன். என்னுடைய மாணத்தைத் தற்போது தாங்கள் தான் காக்கவேண்டும்; என்னுடைய பிழைப்பை தாங்கள் தான் கவனித்து பிச்சை யளிக்கவேண்டும். இப்போது என்னுல் ஒன்றுமே பேசக் கூடவில்லை; உடம்பை ஒதோ செய்கிறது. நான் என் வீட்டிற்குச் செல்கிறேன். தாங்கள் க்ருபை செய்து என்னை வெளியில் காட்டிக் கொட்டாதிருக்கவேண்டும். நாளைய தினம் தாங்கள் என் வீட்டிற்கு வந்து என்னை சுந்தியுங்கள். நான் அப்போது சில விஷயங்கள் கறுகிறேன். என்னிலை கலங்கிவிட்ட தால் நான் சென்று வருகிறேன்; தற்போது என்னுயிரே உமது கையிலிருக்கிறது, என்னைக் காப்பாற்றவேண்டும்; என்னை மன்னிக்கவேண்டும்” என்று கறிவிட்டு, தேரே தன் பங்களாவை அடைத்தார். அப்போது மணி இரவு பண்ணிரண்டாய்விட்டது. முதலியாரின் சிலைமையே மிகுந்த மாருட்டமாயிருந்ததால் அவர் தன்னிறைக்குள் சென்று நேரே படுத்துவிட்டார். பற்பல விதமான போசனையில் குழம்பிப் போய் இரவு முற்றும் சித்திரையின்றிப் பொழுதைக் கழித்தார். பொழுது புலர்த்தும் முதலியார் படுக்கையை விட்டு எழுந்து வரவில்லை, காலை மணி எட்டு இருக்கலாம், முதலியாரின் கடன்காரன் வந்துவிட்டான். தன் பெயர் அடித்தக் காகிதத்தை முதலியாருக்கு ஆள் மூலம் அனுப்பினான். அதைக் கண்ட முதலியார் எழுந்து உட்கார்ந்தார். என்ன செய்வதென்று தோன்றுது திகைத்து விட்டார். அப்போதே தன் சிலைமை முற்றிலும் அறிந்து, கலங்கிக் கல்லாய் உட்கார்ந்துவிட்டார்.

8—வது அதிகாரம்.

அன்பின் தோற்றம்—இன்பக் கணி

கண்ட
கண்ட

நமது வாலிபகுகிய சாருகாஸ்னைக் கண்ட
கண்ட கங்காதர் “ஆடாக்டர்! பாக்டர்!! என்று கூறி
இன்றையும் தெரிந்துகொள்ள முடியாத சாருகாஸன் அவரையே
உற்றுக் கவனித்தான். “அவர் என் நம்மைக் கண்டதும் அல்லி இவ்
விதம் குறவேண்டும்” என்ற போசனையில் சற்றிருந்தான். “நமது
வருகை அவருக்குப் பிடிக்கவில்லையோ! அதனால் அவ்வாறு கூறி
நின்று விட்டாரோ! ஒன்றும் தெரியவில்லையோ ஆகா! நாம் இவ்வளவு
நூர்ம் ப்ரயாசப்பட்டு வந்தும் நமது அருகம் ஜெயமணியைப்
பார்க்கக் கிடைக்காது போய்விடுமோ! அவள் இந்த வீதியின் பக்க
மாவது சற்று வந்து நிற்பானோயாயின் நான் என் கண்ணாரக்
கண்டு, களித்துவிட்டுப் போய்விடுவேனே! அம்மாத்திரம் பாக்யம்
கிடைத்தாற் போதுமோ!” என்று நன்குள் எண்ணி நின்றான்.

கங்காதரனே அந்த சீட்டைக் கண்டதும் திடுக்கிட்டு
விட்டான். ‘இங்கு சாருகாசன் வருவான்’ என்று அவன் கணவிலும்
கருதவில்லை யாதலால் வியப்பின் மேல் வியப்படைந்தான். சாரு
காஸனுடைய ரூபலாவண்யத்தைக் கண்டதும் கிழவர் ஆச்சரிய
மடைந்து, “ஆகா! மன்மதன் போன்ற ரூபத்தையுடைய இவரைக்
கண்டால் ஆடவனும் மயங்குவான்; இவரிடத்தில் நமது பங்கஜ
லோசனு டபிர் வைத்துக் காதலித்தது ஓர் வியப்பே யன்று. ஆகா!
என்ன அழகு! அழகுக் கேற்ற குணத்தின் மகிழமையை என்னென்
பது? இவருடைய முகத்தில் சாத்தீகமும் சோகமும் குடிகொண்
டிருப்பதை நோக்க என் மனமே என்னை யறியாது இவர் மீது பரிதா
பப்படுகின்றதே! இளம் வயதும், யெளவனமும், இணையிலாத

மதி நட்பழும், ஈடில்லாத எழிலும், அன்பபரிய புகழும் ஒன்று கடிய இந்தச் சந்தர வாசிபன் நம்மால் துன்ப மனுபவிக்கும்படி பாக சேர்ந்துவிட்டதே! சீக்சி! காதலின் மகிழமை சாமானியமான தல்ல. நமது ஜெயமணி எவ்விதம் உருகித் தயித்து இளைத்து விட்டனவோ அதே போல—அதற்குமேல்—இவருடைய நிலைமை இருக்கின்றதே! நாம் என்னவிதமாக இவருடன் பேசுவது? என்ன விஷயம் பேசுவது? இவருடைய வருகையால் ஜெயமணி இன்பமடைவானோ, அன்றித் துன்பமடைஞ்சுத் தயிப்பானோ! ஹா! வந்தவரை நிற்க வைத்துவிட்டு இதுகாறும் பேசாதிருப்பது சரியல்ல” என்று ஒருவாருக தேற்றிக்கொண்டு சாருஹாஸ்வின் கை குதுக்கி “நன்பரே! உங்கள் வருகையால் நான் மிகுந்த சந்தோஷ மடைகின்றேன். இன்று எனக்கோர் நல்ல நாள் போலும். உமது அருமைத் தங்கையும் அத்யந்த சந்தோஷ மடையாள். தாங்கள் ஏன் எனக்காக வீதியில் காத்துக்கொண்டிருக்கவேண்டும்? நீங்கள் உள்ளேயே இருக்கலாகாதா! இது உமது சொந்த மனையல்லவா! உம்முடைய ஆப்த நன்பரில் நான் ஒருவ னல்லவா! வாருங்கள், எழுந்து உள்ளே வாருங்கள்.” என்று சிரம்பவும் வாஞ்சசெய்தும் ஒருவிதமான கனிந்த அன்புடனும் அழைத்தான்; பின் சாருகாஸ்வின் இரு கரங்களையும் பிடித்தழூத் துக்கொண்டு, அவன் கொண்டுவந்திருந்த பெட்டியை வேலைக்கார ஜிக் கொண்டுவரும்படிபாகக் கூறிவிட்டு அவனுடன் உள்ளே சென்று தனது விடுதியில் ஓர் சோபாயில் அவனை அமரச்செய்து, பின் தாலும் தனது கச்சேரி உடைகளைக் களைந்துவிட்டுச் சாரு ஹாஸ்வின் பக்கத்திலேயே சோபாயில் அமர்ந்து அவனை நோக்கி, “நன்பரே! என்னுல் தங்களுக்குத் தங்கள் ஆயுள் பரியந்தம் தீராத துயரம் உண்டாய்விட்டதை மறந்து என்னை மனப்பூர்வமாக மன விக்கவேண்டும். இவ்வமயம் என் கண்கள் குளமாய்விடுகின்ற படியால் என் தொண்டையை அடைக்கும் வருத்தத்தில் என்ன பேசுவதென்று தெரியாதவாறு தியங்குகின்றேன்.” என்று கூறிக் கண்ணீர் விட்டான்.

இதைக் கேட்ட சாருகாஸ் கங்காதரனின் இளகிய மனத் தையும் உத்தம குணத்தையும் கண்டு தனக்குள் மெச்சி மிக்க

வணக்கத்துடன் கங்காதரனின் சிரத்தைப் பற்றிக்கொண்டு “எனது அன்பேர்! நான் நாஸ்திகனன்று; என்னுடைய இருதயத்திலும் சதா தெய்வ பக்தி குடிகொண்டிருக்கும். கடவுளின் கருணைப்படிதான் யாவும் நடக்கும். அவன் ஆணைக்கு மீறி ஒன்றும் நடவாது. மனி தரால் நடப்பதுபோல நினைக்கலாம். அவ்வாறு நினைப்பது மிகவும் தவறு. நான் அவ்விதம் கண்முடி எண்ணங் கொள்ளவில்லை. தாங்கள் அதற்காக வருந்தவேண்டாம். அவனருள் இவ்விதமிருக்கிறது. எனது கண்ம வினையினால் நான் வருந்துகிறேன். அதற்குக் காரணம் தாங்களாகமாட்மர்கள். என் மனம் சற்றும் பொருமை கொள்ளாது. பூர்வ ஐஞ்மத்தில் நான் யாரையேறும் மனந்துணிந்து பிரித்திருப்பேன். அதன் பயனை அனுபவித்துத் தொலைத்தாலன்றி திருமா! என் அங்பரே! தாங்கள் கண்ணீர்விடவேண்டாம். ஏதோ என் மனத்தின் வாஞ்சை மிகுதியால் நான் என் சகோதரியைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். மற்றபடி என்மீது தாங்கள் கடவுளின் ஆணைப்படி சந்தேகங் கொள்ளவேண்டாம். நீங்கள் சந்தேகப்படுவதாக நான் சொல்லவில்லை; எனினும் மனமென்பது ஜலம் போன்றதாகையால் அந்த ஜலம் எந்த பக்கம் காற்றுடித்தாலும் அப்பக்கமே அலைகொண்டு அலைவது போல மனித சுபாவமும் உள்ளது; அதைக் கூறினேன்; மன்னிக்கவேண்டும்.” என்று கூறினான்.

ஜெயமணி வழக்கம்போல் நன் கணவன் வந்ததை மோட்டார்கார் ஹரான் சத்தத்தினால் தெரிந்துகொண்டு ஒரு தட்டில் பல காரமும், கோப்பையில் காபியும் எடுத்துக்கொண்டு கணவனின் விடுதியை நாடி வந்தான். அவ்வறைக்கு வீதியின் கடைப் பக்கம் ஒரு வழியும் பின்கட்டுக் கூடத்துப் பக்கம் ஒரு கதவுமுண்டு. ஜெயமணி எப்போதும் கூடத்து வழியாகத்தான் செல்வது வழக்கமாகையால் அன்றும் அவைகளை எடுத்துக்கொண்டு அவ்வறைக்குச் சமீபத்தில் வருகையில் திடீரென அவள் செனியில் சாருகாலனுடைய மனி போன்ற ஒளியுடைய குரல் கேட்டது; அது கேட்கவே தன்னிபேழங்கு அவள் திடுக்கிட்டாள். “ஆ! இதென்ன இது! சாருகாலனின் குரல்போல விருக்கின்றதே! நான் காண்பது கணவா! நினைவா! ஒன்றும் தெரியவில்லையே!” என்று அந்தக் கதவின் அருகில் சற்று

கின்றான். மேற்குறித்த விஷயங்களை சாருகாவன் கூறக்கேட்டதும் அவளுடைய சந்தேகம் நிவர்த்தியாய்விட்டதுதான் தாமதம். அந்தோடு அவள் நிலைமையை வர்ணித்துக் கூற வியலுமோ? எங்கு மில்லைத் துக்கமும், சொல்லவறியாத சங்கடமும் ஒரு நொடியில் வந்து அவளை முடிக்கொண்டன. கதனின் இடுக்கினால் உள்ளே தன் பார்வையைச் செலுத்தினான். கோடி சூர்ய காந்திபோல உட்கார்ந்திருந்த தன் அன்பனைக் கண்டதும் கதி கலங்கி, உணர்வு சோர்ந்து, அங்குள்ள ஆசனத்தில் அவைகளை வைத்துவிட்டு அப் படியே உட்கார்ந்துவிட்டாள். இரு விழிகளும் கரைபுரண்டப்ர வாக்மாகவிட்டன. தன்னிரு கண்ணங்களிலும் கையை வைத்துக் கொண்டு தலையைக் குனிந்து பூமியைப் பார்த்தபடியே உட்கார்ந்து விட்டாள்; என்னம் சிதறிவிட்டது. “ஆகா! நமது ஆருயிர்க் கிண்ணம்மாளின் அழுத மொழிகளைக் கேட்டும் நாம் இவ்விதம் மனத் தைத் தலைவிட்டு வருந்துவது தகுமா? ஐயோ! என்ன செய்வேன்! என் மாமா! எனதன்பான சோதரா! உன் தரிசனம் கொடுக்கும் பொருட்டு வந்தனையா! உன் மனம் தூத்துப் பதறி வக தனையா! என் செல்ல மாமா! நான் உன்னை எவ்வாறு பார்ப்பேன், எவ்வாறு பேசுவேன்? என்னை யறியாது என் வாயில் எந்தச் சொல் வந்துவிடுமோ! அவ்வாறு வருவதால் என் கணவர் என்ன நினைப்பாரோ!” என்று பற்பல எண்ணங்களினால் உந்தப்பட்டாள். “காப்பி, பலகாரம் ஆறிப்போய் விடுகின்றனவே! கணவருக்குச் சிக்கரம் கொடுக்கவேண்டுமே! நாம் எவ்விதம் அங்கு அவர்களின் முன்னால் செல்வது?” என்று எண்ணி வருந்திய வாறு மீண்டும் உள்ளே சென்று மற்றொரு தட்டில் பலகாரம், காப்பி முதலியன் எடுத்துவந்து இரண்டையும் பணியாளிடம் கொடுத்து “எஜுமானர் மேஜைமேல் வைத்துவிட்டு வா!” என்றான். பணியாரும் அவ்வாறே எடுத்துச் சென்று அங்கு வைத்துவிட்டு வந்தான்.

வழக்கத்திற்கு விரோதமாக அந்று பணியாள் எடுத்து வந்ததை கோக்கியதுமே கீழவரின் முகமும் மனமும், மாறின. “இவள் எக்காரணத்தினால் இவ்விதம் செய்திருக்கிறான்!” என்ற போசனை

கிழவருக்குண்டாய்விட்டது. அவ்வாறு யோசனை யுண்டாகிபதும் கங்காதரர் “ஜெயமணிபைக் குப்பிடலாம்” என்று எண்ணினார். “அவள் அகஸ்மாத்தாகப் பலகாரத்துடன் வருவாள். வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று எண்ணிபதற்கு மாறாக அவள் வராமற்போகவே இவருடைய வருகையைத் தெரிந்துகொண்டுதான் அவள் இவ்விதம் இருவருக்கும் பலகாரம் அனுப்பியுள்ளாள். பின் ஜம் சற்றுப் பொறுத்துப் பார்ப்போம்.” என்று எண்ணிச் சாரு காசனை நோக்கி “அங்புடையீர்! ஏதோ என்மீதுள்ள அங்பி ஞாலும் உங்கள் சகோதரி கையினால் செய்த பண்டம் என்கிற ப்ரிபத்தினாலும் இவைகளைப் புசிக்கவேண்டும்.” என்றார்.

சாருகா:—நண்பரே! தாங்கள் அப்படி வித்திபாசமாக எண்ண வேண்டாம். நான் இங்கு ஓர் நண்பனின் விவாகத்திற்கு வந்திருப் பதால் வரும்போதுதான் வயிறு கிறைப் பாப்பிட்டுவிட்டு வந்தேன். எனக்குப் பசியே இல்லை. தங்களுடைய அங்பு ஒன்றே எனக்குப் போதுமானது.

கங்கா:—அப்படிச் சொல்லிவிட்டால் எங்கள் மனம் த்ருப்தி யடையுமா! தாங்கள் எங்கள் சொந்த மனிதராகவிருந்து இங்கு நேரில் வராது எவர் வீட்டிற்கோ வந்ததாகத் தெரிவிப்பது என்றா யிருக்கின்றதா! தாங்கள் இப்போதுதான் ஆரிவிருந்து நேராக வருகிறீர்கள் என்றெண்ணினேன். உங்கள் சினேகிதர் வீட்டிற்கு வந்தாலும் முதலில் இவ்விடத்தில் இறங்கி இதை இருப்பிடமாகக் கொள்ளலாகாதா! கவியாண சமயத்திற்கு இங்கிருந்து போவது கடாதா?

சாரு:—நான் தனியாக வந்தால் இங்கேதான் வந்திருப்பேன். கவியாணப்பின்லை என்றுடைய சினேகிதனுகையால் எல்லோரும் ஒன்றாகவே வந்தோம்; ஒன்றாகவே இருக்கவேண்டுமென்று அவன் வேண்டியதால் நான் அங்கு தங்கிவிட்டேன். இங்கு வரலாக தென்ற வித்பாசமுடையவனுயின் இங்கு நான் இப்போது வந்திருப்பேனு! என் மனம் இவ்விடத்தில் வித்யாசமே கொள்ளாது. என் அடைய ஆயுளில் — பிறவியில் — இவ்விடத்தைபே என் எனது

அன்பான ஆயத்திற்கொப்பாக என்னி இருக்கிறேன். சாக்ஷாத் கங்கையைத் தலைமீது தரித்துள்ள கங்காதானும் உமாமகேசவரி யுமே தாங்களிருவரும் என்று என்னி இருக்கிறேன். தாங்கள் சாப்பிடுக்கள்.

தங்கா:—என் மனம் இதை ஏற்றுக் கொள்ளுமா! அன்பான கண்பர் சம்மா விருக்கையில் சாப்பிடுவது நட்பாகுமா? என்னுடைய வேண்டுகோளுக்காக ஒரு சிறிதேனும் புசியுங்கள்” என்ற பல வந்தப்படுத்திபதால் சாருகாஸன் கொஞ்சம் பலகாரமும் காப்பியும் தன் ஜெயமணி செய்ததாயிற்றே என்கிற ஆங்கத்தினால் புசித்தான். பிறகு கங்காதானும் புசித்துக் கொண்டே, “நண்பரே! தாங்கள் இன்னும் வாக்ரில்தான் இருக்கிறீர்களோ! என்ன சம்பளமோ!

சாருகா:—அவ்விடத்தில்தான் இருக்கிறேன். 500 ரூபாய் சம் பளம். உம். எந்தனை ரூபாயை கடவுள் கொடுத்தும் எனக்கதில் சங்கோஷமில்லை. கடவுள் என்னைச் சிக்கிரத்தில் தன் திருவடி நிழ லில் சேந்துக்கொண்டால் அதுதான் போதும்” என்று கூறுகையில் சாருகாஸனின் கண்ணில் ஸீர் பெருகியிட்டது; கங்காதானுக்கும் துக்கம் வந்துயிட்டது. வெளியிலிருந்து இம்மொழியைக் கேட்ட ஜெயமணியின் வருத்தத்தைக் கூறுவேண்டுமா? தன்னை பறிபாது அவள் புலம்புகின்றன.

சாருகாஸன் “நான் வந்து இத்தனை நேரமாகியும். என் காதலி இங்கு வரவில்லையே! இங்கு என் வந்திருப்பது தெரியுமோ, தெரியாதோ! தெரியவில்லையே! தெரிந்து தான் ஒருக்கால் ஏன் வந்தான் என்று வெறுப்புற்ற வராதிருக்கிறோ! அன்றி தன் கணவன் அழைக்காது செல்வது கூடாதென்று பேசாதிருக்கிறோ! ஒருக்கால் அவள் எங்கேனும் சென்றிருப்பாரோ! ஜீயோ! வீடேறி வந்தும் முகங்காணவும் கிட்டாத பானியாப் பிட்டேனே! நாமாக ஜெயமணியைப் பற்றிக் கேட்பதும் சரியாயில்லை என்று தோன்றுகின்றது. அவரும் அவளைப் பற்றி வார்த்தை யெடுக்கவில்லை. ஆஹா! என்ன துர்ப்பாக்கியம்! எனது நிழல் என்னை பிட்டுப் போகுமா? என் கண்மனீ! ஜெயமனீ! எனக்கு உன் தரிசனமும் கிடைக்காதா! உன் சந்திர பிம்பம் போன்ற முகத்தைக் கண்டு களிக்கும் பாக்யம் கிட்டாதா! என்னுகியே! என்னமுதே! என் தங்கமே! உன்னுடைய முகத்தைக் கானும் பொருட்டன்றே பானி யான் இங்கு—இவ்லுருக்கு—வந்தேன். என் வினை என்னைத் தொடர்க்கு வந்து என் கண்ணிலும் உன்னைக் காண யிடாது இங்கே மறைக்கின்றதே! என் வாழ்நாளின் இன்பம் முற்றம் இனிமேல்

உன்ற முகாரயிக்தத்தின் தரிசனத்தினாலும் உன்னுடைப கூ
வாழ்க்கையினாலும் மல்லவா விளங்க இருக்கின்றது. என் அன்போ!
ஆருபிரே! ஜெயமணி! கண்மணி! வரராபோ! உந்தன் தரி
சனம் தாராபோ! தந்தென் கலிஷபத் தீராபோ! தீர்த்தென்
முகத்தைப் பாராபோ! என் இன்ப சிலைமே! ஈடுளத் தங்கமே!
என் மனம் பதைக்கின்றதே! என் ஆசி பறக்கின்றதே!” என்ற
தனக்குள் பலவிதமாக எண்ணமிட்ட வண்ணம் வீற்றிருக்கிறான்.
இப்பொழுது அவன் கண்ணில் தானுக நீர் வழியின்றது. அதைத்
தந்திரமாக வேர்வைத் துடைப்பது போல் அவன் துடைத்துக்
கொண்டான்.

இதற்குள் கங்காதரன் சிற்றுண்டி புசித்தாயிற்று. சாரு
காஸனின் முகத்தோற்றத்தைக் கண்டறிந்த கங்காதரன் மிகவும்
மனமிளகிப்போம் “ஜீபோ, பாவும்! கண்ணால் பார்த்துக் களிப்
பதையும் சிறைவேற்றரூ விட்டால் மிகுந்த பாசியாவோம். இன்
ஆம் ஜெயமணி வராகுமயால் நாம் அழைக்க வேண்டும் என்று
எண்ணி இருக்கலாம்; அப்படிபே நாம் அழைப்போம்” என்று
எண்ணினார். பின் “ஆகா! காதலர் இருவரின் கண்களும் கருத்தும்
எவ்விதம் இருக்குமோ! என்ன நிலைமையைக் காட்டுமோ? அதைக்
கண்ட என்னுள்ளம் எவ்விதம் மாறுமோ! ஆ! இதென்ன பெரிய
நர்ம சங்கடமாப் விட்டதே!” என்று தனக்குள் கலங்கினார். உடனே
“சிச்சி! அந்த காட்சியையும் நான் நாம் பார்ப்போம்” என்று
எண்ணித் துணிந்து சுற்று உரத்த குரலால் “பங்கஜலேசனு! ஜெய
மணி! ஜெயமணி!” என்று குவினார்.

அதுவரையில் உணர்வற்றக் கலங்கி உட்கார்ந்திருந்த ஜெய
மணி இதைக் குறிகிக் கேட்டதும் எடுக்குங்கிப் போம் “ஜீபோ! நாம்
என்ன செய்வது?” என்று எண்ணித் தபங்கினான். அதற்குள்
கங்காதரர் பின்னும் “ஜெயமணி! உன் சகோதரர் சாருகாஸன்
வந்திருக்கிறார். எழுந்து வா! இத்தனை நேரம் என்ன செய்தாபீ?”
என்று கற்றார். இதைக் கேட்ட ஜெயமணி மறவார்த்தையே பதில்
பேசாது மெல்ல அவ்வறைக் கதவைத் திறந்து கொண்டு தலை
குளிந்த வண்ணம் உள்ளே வந்தாள். உடனே அவளுடைய மன
நிலை கலங்கி விட்டது. அவள் சாருகாஸனை நிமிர்ந்து பார்க்கவும்
இல்லை. நேரே தன் காதலை வணங்கிப் பின் அவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வந்து அவனை வணங்கி ஒருபுறமாகச்
சென்று சின்று விட்டாள். அவள் கண்கள் தானுக நீரைப் பெருக்கிக்கொண்டே இருக்கின்றன.

கண்ணத்தில் கையை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருந்த சாரு
காஸன் அவ்வறையின் நெடு திறக்கப்பட்ட உடனே தன் காதலி

யின் தரிசனம் கிடைக்கப்போன்ற தென்ற பேரவசினால் கனிப் பும், அவளை யறியாத சோகமும் ஆங்கமும் ஒன்றுகூடிக் கண் வழியே தண்ணீர் ரூபமாக மாறி பெருகுகின்றது. ஜெயமணி உள்ளே வந்ததும் ஒருதரம் நல்லையை நிமிர்ந்து பார்த்தான்; மற வினாடி அவன் தலை நொங்கி விட்டது. தேகம் முற்றிலும் குதுங்கு கின்றது. இரு கரங்களும் முகத்தில் ஏறி முகத்தை மறைத்தன. ஹா! ஹா! ஹா! என்ற ச்வாஸம் தூர்த்துகின்றது. ஜெயமணி தண்ணீ வணங்கிபதையும் அவன் அறியான். அவனுடைய நிலை மையை வரையும் நாமும், படிக்கும் நீங்களும் கண்டு புலம்பும் போது எதிரிலிருக்கும் கங்காதாறும் ஜெயமணியும் புலம்புவது யிப்பபா? கங்காதான் அந்தக் காட்சியைக் கண்டு சுசிக்கக்கூடாத யிசனத்தை படைத்து, “ஐபோ! கடவுள் செய்துவிட்ட கொடு மையை என்னென்பது. சிச்சி! காதனின் வளிமையை என்ன கறவது? ஐபோ! இவருடைய மனம் கடவுள் அலைகளைப் போலப் பொங்கி கொந்தளிக்கின்றதே! என்ன கோர சம்பவம்! என்ன பரிதாபம்! இச்சமயம் நாம் எதுவும் பேசவோ, செய்யவோ கூடாது. எரியும் தீ தானேதான் அளியும்” என்ற எண்ணி ஜெயமணியை உற்று கோக்கினார்.

அங்கு மின்னாரோ, இவ்வுலகத்திலேயே இல்லை, என்ற ஜெயம்படியாக ஓரே பதுமை போல நின்று விட்டான். அவன் மனம் தடிப்பதைத் தேகங் குதுங்குவதாலும் கண்ணீர் பெருகுவதாலும் தெரிந்து கொண்டார். அவளையும் நாம் தற்போது ஏது வும் சொல்லாகதென்று விட்டு விட்டார். சுமார் கால்மணி நேரம் மூவரும் ஊழையானார்கள். பிறகு சாருகாலன் வெகு சர மப்பட்டுத் தண்ணீத் தானே தேற்றிக் கொண்டு, முகத்தையும் கண்ணீயும் தடைத்துக் கொண்டான். ஊற்று சுரப்பது போன்ற கிழிகபத் தடைத்தால் ஸீர் சிற்கின்றதா? பெருகிக் கொண்டே இருக்கின்றது. “ஏ பாழும் கண்ணீரோ! என்னைதிரில் சிற்கும் என் அங்பான உருவத்தையும் தெரிப விடாது—பார்க்க விடாது—என் மறைக்கின்றுப்?” என்ற எண்ணிப் பிறகு ஜெயமணியைப் பார்த்தான். அவன் தான் முன்னர் கலியான காலத்தில் பார்த்த தற்கு நேர் விரோதமாய்க் குச்சிபோல இளைத்து மெனிந்து சிறபதைக் கண்டு பின்தும் வருங்கினான். “என் கண்ணே! உன் மேனி முன்னிருந்த நிலைமையில் பாதியிலும் பாதியாய் விட்டதே! உம். எல்லாம் நலை விதி. தாம் தாம் செய்த விளையின் கற்று இவை.” என்று எண்ணிக் கங்காதானை கோக்கி, “நன்பரோ! நான் தற்போது பைத்திபக்காரனுக ஆப்பிட்டேன்; மன்னிக்க வேண்டும். என்னுடைய மனத்தில் ஊற்றிய காதனின் வேறைப் பெயர்ப்பதற்கு என்னுயிரையும் கட தற்கம் செய்தால்தான்

திரும். எனது பழைய சிலைமையைத் தாங்களறியமாட்டார்கள். ஆகையால் இப்போது தாங்கள் வெறப்பையோ, அசங்கியத் தையோ, அகுபையோ கொள்ளலாம். ஆனால் ஒருவிதத்திலும் தாங்கள் என்மீது சந்தேகம் கொள்ளவேண்டாம்; என்னை மனப்பூர்வமாய் நம்பலாம். என் தாயாரின் வயிற்றில் ஜெனிக்கா விடிஞம் என் தாயாரை விடப் பதின் மடங்கு ப்ரியமான மற்றிருந்து தாயின் வயிற்றில் ஜெனித்த என் சகோதரியை நான் நெடுநாளாகக் காணுதுக் கண்ட ஆநந்தத்தினால் புலம்பி விட்டேன். குற்றமிருப்பின் பொறுத்தருள்க.” என்று வெகு நயமாகக் கேட்டான்.

இது கேட்ட கங்காதரனும் பதில்கூற மாட்டாத துயரத்தை அடைந்து விட்டான். “நன்பரோ! ஸீர் அவ்விதம் கூறவேண்டாம். ஒருபோதும் நான் தங்கள் மீது சந்தேகம் கொள்ள மாட்டேன். அதைப் பற்றிக் கவலையே வேண்டாம்.” என்றான். பிறகு சாருகாஸன் ஜெயமணியை நோக்கி, “ஜெயமணீ! என் அன்பான சோதரிமணீ! சவுக்கயமா?” என்றான். அதற்குமேல் அவனுதூம் பேச முடியவில்லை. கண்ணீர் மீண்டும் கொட்டுகின்றது. இது கேட்ட ஜெயமணி அதிகமான விசனத்தை படைந்த புலம்பிப் பின்னர் பேசத் தொடங்கி, “மாயா! பயிருடன் இருக்கின்ற பரியந்தம் சவுக்கியம் என்றுதான் கூறவேண்டும். தாங்கள் எப்போது வந்தீர்கள்? உங்களுடைய சுகத்தையும் நிலைமையையும் நான் தெரிந்து கொண்ட படியால் உங்களை விசாரிக்க வேண்டிய தில்லை” என்றான்.

சாருகாஸன் :—ஜெயமணீ! கடவுளின் கருணையால் நீயும், உன் பார்த்தாவும் பல்லாண்டு பல்லாண்டாய் நீடியில் வாழுவேண்டும். அதைக் கண்டு பேராநந்த வாரிதியில் நான் முழ்க வேண்டும். நம்முடைய தீவினையே நம்முடைய பிரிவினைக்குக் காரணமாயதை நான் உனக்கு முதலில் அளித்த மோதிரத்தை நீ திருப்ப நேரிட்ட போதே தெரிந்துகொண்டேன். அவை யெல்லாம் போகட்டும். என் அன்பின் அறிகுறியால் அளிக்கும் இவற்றை பேறும் நீங்கள் அங்கிகரிக்க வேண்டுமாய்க் கோருகிறேன்.—என்ற குறிப்பாறுதான். கொண்டுவந்த பெட்டியை எடுத்துக் கங்காதரனின் முன் னிலையில் வைத்து நமஸ்கரித்து “அன்பீர்! ஏழை என்னுடைய மாசற்ற—களங்கமற்ற—அன்பைபக் கோரி இவற்றை இருவரும் கைக்கொள்ள வேண்டும்” என்று வேண்டினான்.

உடனே கங்காதரன் மறுபேச்சின்றிப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதற்குள் புடவை, வேஷ்டி முதலியன் கிருக்கக் கண்டு சாருகாசனின் அன்பை யெண்ணி வியந்து, களிகொண்டு “இச் சமயம் இவை எதற்கென மறுப்பது கூடாது” என்று தீர்மானித்துப் புடவையை எடுத்துச் சாருகாவளிடமே கொடுத்து “என்னுயிர்

கண்பரே! இதை உமது கரத்தினுலேயே உமது சோதரியிடம் கொடும்” என்ற கூறினார். சாருகாசன் கங்காதரனின் அற்புதமான குணத்தைக் கண்டு மெச்சி அவனை நோக்கி ‘அன்பீர்! தாங்கள் தான் பெரியவர்கள். அவளுடைய நலனைக் கோரும் அன்பர் தாங்கள். தமது கரத்தினுலேயே கொடும்” என்ற கொரவமாக மொழிந்தான்.

இதுகேட்ட கங்காதரன் “நாம் ஏதேனும் வித்யாசம் நினைக் கப்போகிரூமே என்கிற நோக்கங்கொண்டு நம்மிடம் கொடுக்கிறார். ஜீயோ! அவர் கையினுலேயே கொடுப்பதுதான் அவர் மனத் திற்கு த்ருப்தியாக விருக்கும்.” என்று எண்ணி அந்தச் சேலை, வேஷ்டி இரண்டையும் எடுத்துச் சாருகாஸனிடம் கொடுத்து “அன்புடையீர்! நான் ஒருவிதமான எண்ணமும் எண்ணமாட்டேன். உம்முடைய அன்பின் பொருளை உமது கரத்திலிருந்து பெறவது தான் எங்களுக்குப் பேராந்தம். ஆகையால் நீங்களே கொடுங்கள்.” என்று கூறிப் பின் ஜீயமனியை நோக்கி “ஜீயமனீ! நமஸ்காரம் செய்து பெற்றுக்கொள்” என்றார்.

ஜீயமனியும் அவ்வாறே நமஸ்காரம் செய்து சேலையைப் பெற்றுக் கொண்டாள். கங்காதரனிடமும் வேஷ்டியை அளித்தாள். கங்காதரன் அதை வாங்கிக் கொண்டு ஜீயமனியை நோக்கி “ஜீயமனீ! உடனே இச்சேலையைத் தரித்துக் கொண்டுவா!” என்று கூறித் தானும் அப்போதே உடுத்துக்கொண்டார். பிறகு ஜீயமனி டள்ளே சென்று சேலையைக் கட்டிக்கொண்டு மீண்டும் அங்குவந்து சின்றாள். கங்காதரனும் சின்று சாருகாஸனை நோக்கி “அன்பரே! உமது மனம் மகிழ்ந்ததா! சந்தோஷமாயிற்று!” என்று நகைத்துக்கொண்டே கேட்டார்.

சாரு:—ஆகா! என் அன்பின் ஆலபங்களே! இக்காட்சியைக் கண்டு என்னுள்ளங் களிப்பது கூறுவதற்கரிது. இதேமாதத்திற்கு எட்டாவது மாதம் உங்களிருவரையும் சீமந்த மணையில் பார்க்கவேண்டும்; அப்போதுதான் மனம் நிம்மதி அடையும். உங்களுடைய கனியான காலத்தில் உங்களிருவரையும் நான் சேர்ந்து கண்டு களிக்கக் கொடுத்துவைக்காத மகா பாபிபாப்பிட்டேன். நான் என்மனத்தில் மட்டும் உங்களுடைய நினைவைக் கொண்டிருந்தேன். நான் ஓடி வருவதற்குள் சிவாகமாப்பிட்டது. அந்தச்சமயம் அங்குத் தாமதிக்கும்படியான நிலைமையில் நான் இல்லையாகையால் உடனே போப்பிட்டேன். என் சோதரி அழகுக்கு அழகுசெய்தார்ப்போல விளக்குகிறீன். கடவுள் சீடித்த ஆயுளையும், திடசரீரத்தையும், சேவற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் கொடுக்க வேண்டும். இதுதான் என் பிரார்த்தனை” என்று கூறிக்கொண்டே

பெட்டியில் தான் கொண்டுவந்த மற்றவைகளையும் எடுத்து மேஜை மேல் வைத்தான். பின் ஜெயமணியை நோக்கி “ஜெயமணி! இவை பெல்லாம் உன் மனத்திற்குப் பிடித்தமா யிருக்கின்றதோ, இல்லோ! ஏதோ என்னன்பின் முதிர்ச்சியினால் வாங்கி வந்தேன். ஜெயமணி! உனது கங்கீதத்தைக் கேட்டு எத்தனை யுகமாய்விட்டது. அன்று உனது பதின்மூன்றாவது பிறக்க நான் கொண்டாட்டத் தன்று “ராராமாயிண்டிகி!” என்ற கீர்த்தனையே நான் கடைசித்தர மாகக் கேட்டது. உன்னுடைய விலையிலா மாணிக்கம் போன்ற கணவரின் தபசினால் மீண்டும் கேட்கப் பெற்றேன். ஏதோ! சற்றப்பாடு” என்றார்கள். உடனே ஜெயமணி தன் கணவன் முகத்தை நோக்கினார்கள்.

அவள் குறிப்பறிந்த கங்காதரன் “என் கண்மணி! என்னைப் பார்க்கவேண்டுமா! அவர் விஷயத்தில் நீ அவருடைய கோதி போல் தாராளமாக நடந்து கொள்ளலாம். எனது உத்தரவையே எதிர்பார்க்கவேண்டாம்; வீணையை எடுத்து வாசி” என்றார். உடனே ஜெயமணி வீணையைத் தாங்கிக் கலைமகள் போல உட்கார்ந்து “நின்னு ஜீப்ப காரணமேமி மனஸா! முன்னு ஞேஜேஸின கர்மமிட்டுவண்டகா” என்றதையும் “தோலினேஜேஸின பூஜா பலழு” என்றதையும் பாடினார்கள். பின்னர் ஏதோ இராகமாளிகை பாடினார்கள். கங்காதரனும் சாருகாஸனும் வெகு ஆங்கதமாகக் கேட்டு மகிழ்ந்தார்கள். அதன்மேல் மணி எட்டாய்விட்டது கண்ட சாருகாஸன் “அன்பீரி! நான்று சென்றவருகிறேன். உத்தரவளிக்கவேண்டும். இன்று சாயங்காலம் நடக்கும் கச்சேரிக்கு என்னை அங்கு இருக்கும்படியாக என் நண்பன் வேண்டினான். நான் உடனே வருவதாகச் சொல்லி வந்துவிட்டேன்.” என்றார்கள்.

கங்கா:—அதெல்லாம் இல்லை, நீங்கள் இன்றிரவு எங்கேயும் போகாதாது. இவ்விடத்திலேயே போஜனம் செய்து இவ்விடத்திலேயே சயனிக்கவேண்டும். இன்றிரவு முற்றும் நம் பேசவேண்டும். அப்போதுதான் நமது மனம் சற்ற ஆறுதலைப்படையும்.

ஜெயமணி:—மாமா! ஒருவேளை சாப்பாட்டிற்குக்கூட நாங்கள் பொறுமாட்டோமா! அன்பாலிடும் அழுதை உட்கொள்ளான் போகலாதாது.

சாரு:—மணி! உங்கள் வார்த்தையைத் தட்டக்கடலில்லை. ஆகையால் சிற்கிறேன். ஜெயமணி! குணக்குஞ்சம் போன்ற பார்த்தாகிடைத்தது உன் பாக்கியம்; அவருடைய பாத சேவையின் மகிழமை பால் உன்னுடைய ஜன்மம் சாபல்யமாய்விடும்.

ஜெயமணி:—மாமா! மகிழபோன்ற பாபக் குவியிலில் ஒரு சிறிது புண்ணியம் செய்ததனால் இந்த மகாஞ்சிபாவளை அடைந்

தென். இதை என்னுள்ளும் பலகா ஓம் அறிந்து மகிழ்ச்சின்றது. நமது விதியினால் நாம் பிரிந்ததற்கேற்ப என்னை மணங்தவரும் ஒரு முற்றாகவோ! தர்க்குணராகவோ! கோபிஷ்டியாகவோ! பொறுமையுள்ளவராகவோ இருப்பாரோ என்ற அன்றே தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டிருக்கவேண்டும். எனதன்னண் போலன் நிங்கள் என் விட்டிற்கு வரவும் நாங்கள் களித்து எங்களாலான உபசாரம் செய்து உங்களை மகிழ்ச்சிக்கவும் இடமில்லாமற் போயிருக்கும். காதலித்தவர்களே, கணவன் மஜிஸ்டிபாவதை நான் அனேக கதைகளில் படித்திருக்கிறபடியே நமது முடிவும் ஜெயம் பெறுமென்று எண்ணி ஏமாற்றமடைஞ்தேன். இவை யெல்லாம் தெய்வச் செயலேயன்றி மனிதச் செயல்ல. என்னுடைய மதியினத்தினாலும், எனது கேட்ட காலத்தின் கோடைமேயாலும் நான் மணங்த சில வருடங்கள் வரையில் என் பர்த்தாலை மதியாமல் அலக்கியம் செய்து உதாசினமாக ஏதோதோ பேசி மகத்தான் பாபத்தைச் கமங்குவிட்டேன். எனது கணவரின் வயது என்னையிட நாற்பதிற்குமேல் அதிகமாயிருப்பினும் அவருடைய சிறந்த குணத்தையும், போன்னேபோற் போற்றத்தக்க சாந்தத்தையும், என்மீது கொண்டுள்ள சுந்தமான — கடுமையான — காதலையும், பொறுமையற்றத் தன்மையையும், மனோபாவத்தையும் அறிபாது முட்டாளாய்விட்டேன். என்னாருயிர்த் தோழி சின்னமமாளின் மூலமாக மேற்குறித்தச் சிறப்புகளை அறிந்தேன். அதற்குமேல் அதிகமான பாபத்தைச் செய்யாது புண்ணியம் செய்வதற்கான வழியைத் தேட வாரம்பித்தேன்! என்னாருமை அன்னை! இனிமேல் அவ்விதம் அழைப்பதுதான் பொருந்தும். என்னுடைய சுகதுக்கத்தை என் கணவரைப்போல நீடியும் சமமாகக் கவனிப்பவனுகை பால் எனது மட்டமயால் செய்த தவறுதலை உன்னிடம் தெரிவித்து விட்டேன். கடவுளை மறக்கவில்லை என்று நீ சொல்லியதுபோல நானும் கடவுளை மறக்காது பஜித்துப் பூஜித்து, 'என் ப்ராணாதரின் ஆயுள் அபாரமாகப் பெருகவேண்டும்; எனக்கு தீர்க்க சமங்களி என்கிற வரசீயளிக்கவேண்டும். என் மனத்தில் உன்மீது ஜூனித்த பழைய காதலை மாற்றி, என்னைத் தூய்மையாக்கி உத்தமமான சகோதர வாஞ்சையை வளரச்செய்யவேண்டும். நான் அறியாமையால் செய்த சகல பாபங்களையும் பஞ்சப் போதியில் கேருப்பு வைத்ததுபோல தசித்து என்னை ரக்ஷிக்கவேண்டுமே. என் பர்த்தா விருத்தராயினும் அவரிடத்தில் எனக்கு மாறுத அன்பிருக்கும்படியாயும் என்னுடைய ஆயுள் காலமெல்லாம் கஷ்டமின்றிச் சுகமே கழியவும் க்ருபை செய்யவேண்டும். என் அன்பான சாருகாளை ஆக்கு வேறு மாதை மனஞ்சுசெய்து சுகமாக வாழும்படி பேரருள் பாளிக்கவேண்டும்.' என்ற தினம் முக்காலமும் வேண்டிக்கொண்டிருக்கிறேன். என்னிரு கண்கள் எனக்கு எவ்விதம் முக்கொமோ,

அதேபோல எனக்கு என் ப்ரணை நாதர் ஒரு கண்ணும்! என்னருமைச் சோதரனுகிய சீ பொரு கண்ணும்! இப்படிவே நான் பாளிக்கின்றேன். அன்னை! வெகுகாலமாக பூமியில் வேறூன்றிவிட்ட மரத்தைச் சீக்கிரம் வெட்டிவிடலாம். ஆனால் அதன் வேரை அவ்வளவு சீக்கிரம் வெட்டி எடுத்துவிட ஒருபோது மாகாது. அந்தமரத்தின் அடிபாகத்தில் வெட்டியிருப்பினும் அது பல விடங்களில் துளிர்த்துக்கொண்டே வரும். அதையும் அப்போதைக்கப்போது வெட்டுவதுடன் வேர் எந்தமட்டும் பாய்ந்துவிட்டதோ அது வரையில் கட்டப்பாறையாலும் மற்ற ஆயுதத்தாலும் வெட்டித் தோன்றி வெகு பிரயாசசெப்பட்டு வெளிக்கினப்பவேண்டும். அதே போல நம்முடைய காதலென்றும் கருவை நான் அடிமட்டமாக வெட்டிய தோடு மேலே துளுக்க விடாது மன உறுதி என்ற கட்டப்பாறையால் அடிவேங்க வெட்டிக்கொண்டே வருவதால் பாதியும் தொலைந்தது. மிச்சமூள்ளவற்றையும் எடுத்துவிட்டால் என் பிறவி சாபல்யமாய்விடும். இந்த கண்றாவியை உண்ணிடமே தெரிவிப்பதால் உன்மனம் தடிக்கும்—, தடிக்கின்றது — என்பதை நான்றிகிறேன். இருப்பினும் நீயும் அதே முறையைக் கைப்பற்ற வேண்டும், என்று கறுவதற்கு எனது கதையை உரைத்தேன். கடவுள் அனுக்ரகத்தால் எல்லோரும் தீர்க்காயுளூடன் இருக்கவேண்டும். அதொன்று தான் என் "கோரிக்கை". என்ற ப்ரசங்கம்போற் குறிஞர். வாயளவில் வேதாந்தம் படித்தாளே யன்றி அவள் மனம் படும் பாட்டை அவள் மனமே யறியும். ஆனால் ஜெயமணி தூய்மையான சுற்குணமணி, பாபச் செய்கையில் பயமுடையவள்; துணிந்தவள்ளல். பழைய வாளனையை ஒழிக்கவே முழு யத்தனமும் செய்கிறார். தீய காரியத்தைச் செய்யக் கணவிலும் கருதமாட்டார். அவருடைய மனப்பூர்வமான உறுதியைக் கீழவர் நன்றாகத் தெரிந்து கொண்டமையால் அவளிடம் சிறிதும் அவ நம்பிக்கை இன்றித் தாராளமாகச் சாருகாசனிடம் பேசும்படியான சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டார்.

ஜெயமணியின் பொன்னேபோன்ற மொழிகளையும், அவள் மனதில் முன்னர் இருந்த எண்ணம் மாறிப்போய்த் தன்னிடத்தில் அதிகமான மதிப்பும் பக்கியும் உண்டாய்விட்டதையும், உத்தம நோக்கத்தையும் கண்ட கங்காதரதுக்கு உடல் பூரித்தது. வேம்புக்கும்பாய்விட்டது போல ஜெயமணியின் மாறுதல் கங்காதரனிப்பரவசப்படுத்தியது. தனக்கு இனிமேல் ஒரு குறைவுமில்லை என்ற உற்சாகம் மேலிட்டது. அவருடைய 51வயது 25ஆக மாறிவிட்டது போலான சுந்தோஷமும், அபாரமான மனமகிழ்ச்சியும் உண்டாய்விட்டது. அவர் ஆங்ந்தபரவசமுடைந்து அவர்களுடைய சம்பாஷினையைக் கவனித்தாரேயன்றி நடுவில் தான் ஒன்றும் பேசவில்லை.

நமது இளவல் சாருகாலனுக்கும் ஜெயமணியின் அழுர்வமான மன மாறுபாட்டைக் கண்டதும் ப்ரயிப்பும் சக்தோஷமும் உண்டா யிற்றேயன்றிப் பொருமையாவது மனத்தாங்கலாவது உண்டாகவே இல்லை. அவன் ஜெயமணியை நோக்கி “என் செல்வத் தங்காய்! உண்ணுடைய வர்த்தைகளைக் கேட்டு என்னுள்ளம் பூரித்தது. நீ முதலில் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டது சிருந்தே உடை மாசற்ற தன்மை என்றாக விளங்கியிட்டது. பேண்மணிகள் கண வளையே தேய்வமாகக் கோண்டாடவேண்டுவதான் முக்கியம். உண்ணுடைய சென்றகாலம் எவ்விதமிருந்தபோதிலும், நடக்குங் காலத் திலும் எதிர் காலத்திலும் நீ நிரம்பவும் சிறப்பாக விளங்குவது வெகு சக்தோஷம். நீ இவ்விதமிருப்பதைக் கண்டு என்னுடைய மனம் அளப்பரிய பூரிப்பையடைஞ்துயிட்டது. கடவுள் உனக்கென ஒரு குழந்தையை அளிக்கவேண்டுமாய் என் ப்ரார்த்தனை செப்கிறேன்.” என்றார்கள்.

தங்கா:—நண்பரே! தாங்கள் எங்களைப் பார்க்கும் நிலைமையில் தங்களைக் காண நாங்கள் ஆசைப்படுவது சகஜமல்லவா! ஏதோ, நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் தாங்கள் தகுந்த பெண்ணைத் தேடி விவாகம் செய்துக்கொள்ளாமலிருக்கலாகுமா! உங்களுடைய மன நிலைமையை நான்றிவேன். இருப்பினும் தாங்கள் சென்றதை சிக்திக்காது விவாகத்தைச் செய்துக்கொள்ளவேண்டும்,

சாருகா:—நண்பரே! தங்களை நான் மிகவும் வேண்டிக்கொள்கிறேன். அவ்விஷயத்தில் தாங்கள் என்னை மிகவும் மன்னிக்கவேண்டும், நேரமாய்விட்டது. நான் செல்லவேண்டும். சீக்கிரம் போஜ எத்தை முடித்துக்கொள்ளலாம்.” என்றார்கள். வெந்துபோன மனத் தைப் பின்னும் புண்ணுக்குவது கூடாதென்று எண்ணி அவர்கள் அவ்வளவுடன் சம்பாஷணையை முடித்துக்கொண்டார்கள். ஜெயமணி உள்ளே சென்று இரண்டு இலைகளைப்போட்டு இருவரையும் அழைத்து அமரச்செய்து தானே பரிமாறினார்கள்.

சாருகாலனும் “எனது அன்பின் அழுதம் இதுதான்” என்ற களிப்புடன் அன்றே வசிறு கிறையப் புசிக்கலானான். “ஐயோ! இவ்விதமே நமக்கு தினம் நம் கண்மணி பரிமாறவும் நாம் புசித்து இன்புறவும் கடவுள் அருள் பாலிக்காது கைவிட்டு விட்டாரோ!” என்ற பழைய எண்ணம் பின்னும் பாசி போல மனத்தில் படருகின்றது. அதனால் பழைய மாதிரியான விகாரத் தோற்றங்கள் உண்டாகிக் கண்ணீர் பெருகும்படி துக்கத்தைக் கொடுத்துவிட்டது. அதை படக்கிக்கொண்டு “சீ! இதென்ன மதிகெட்டுவிட்டதே! அன்னியன் மனைவியைக் கண்டு அக்ரமமாக எண்ணுகிறோமே!” என்று தானே தன் மனத்தைக் கண்டித்துக்கொள்கிறார்கள். ஜெயமணியும் “இன்று சாருகாலன் இங்கு புசிக்கப்போகிறோன்” என்று

தெரிந்து அவனுக்கு மிகவும் இஷ்டமான பதார்த்தங்களையே செய்யும்படியாக சமயல்காரனுக்கு உத்தரவிட்டிருந்தாளாகயால் அவைகளை அவனுக்கு அடிக்கடி வேண்டிய வேண்டியப் பரிமாறினான்.

ஈருகாளன்:—நண்பரே! தாங்கள் என்னைப் பூர்ணமாக நம்பி இருப்பதாலும், எனக்கு ஆப்த மித்திராக விருப்பதனுலை எனது மனத்திலிருந்துவர்களை உரைக்கின்றேன். நான் முன் வருகு காலத்தில் என் கண்மணி போன்ற சகோதரியின் விரலுக் குப் பூட்டிய மோதிரம் அவனுடைய அழகிய விரலில் இல்லாத என்னிடமே வந்துவிட்ட நாள் முதலாக எனது கதியை— வருகு கால நிலையை—அறிந்துகொண்டேன். அங்கே என்னுபிர் என்னை விட்டுப் பிரிந்தது போலாகிவிட்டது. அதற்குப் பின் என்னுடைய வாழ்நாளின் இன்பம் முற்றும் அன்றைகள் கவியாண்காலத்தில் நான் வந்து சென்றபின்னர் முடிந்துவிட்டது. பிறகு இதுவரையில் என் வயிறு நிறைந்தோ, அன்றி இஷ்டத்துடனுவது அரை வயிற்றிற் கேளும் நான் சாப்பிட்டிருப்பேனுயின் இட்டது ஒட்டு. என் னுடைய சகல இன்யமும் அழிந்துவிட்ட பின்னர் என் வீரைக்க கொழுப்பு ஏறவுதற்காக ஊனை வளர்க்கவேண்டும், வளர்த்து உபத்திரப்படவேண்டுமோ? இப்படியே காயம் உலர்ந்து மாயவனின் அடியில் சேரட்டும்” என்கிற நோக்கமே கொண்டு நினைத்தபோது வயிற்றிலுள்ள ஜாடாக்கினியின் பொருட்டு ஒரு கவளம் போடுவது; ஒவ்வொரு தினம் அதையும் வெறுத்து உபவாசம் இருப்பது; ஒரு தினம் ஏதேனும் தனித்த ஆகாரத்தைப் புசித்துப் பொழுதை போட்டுவது; இவ்விதமே ஒரு நாளைக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு மேல் நான் கொண்டதில்லை. அதையும் மனம் பிடித்துச் சாப்பிட்டதில்லை. இன்றைய தினமே என் நண்பன் வீட்டில் ஒரு வேளை புசித்தேன். இப்போது என் ஆருபிரச் சகோதரியின் கையழுதாக என் மன மகிழ்ந்து வயிறு நிறைய ஆங்கத்துடன் புசித்தேன். இவை என்னுயுள் முற்றும் தாங்கும் என்ற தைரியமும் உற்சாகமும் பிறக்குவிட்டன—என்று கூறினான்; கூறும்போதே அவன் கண்களில் நீர் வழிந்தோடியது.

இதைக் கேட்ட ஜேயமணி, கங்காதரன் இருவரும் அளப்பரிய துயர மடைந்து வருந்தினார்கள். “ஜேயோ! மகா பானி நம்யாலன்றே இவர் உயிர் இவ்விதம் வகைப் படுகின்றது. பட்டினி வினால் கொடுக்கை பதுபவிக்கின்றது. என்ன பிறகு பிறக்கேனே?” என்று ஜேயமணி கண்ணீர் விட்டார். பிறகு கங்காதர் ஜேயமணியை நோக்கி “லோசனு! நாங்கள் சாப்பிட்டாயிற்று; இனி எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். நீட்ட்கார்ந்து போஜனம் செய்” என்றார். ஜேயமணிக்கு அன்றிருந்த மனத் துயரம் கொஞ்சமல்ல; ஆகையால் அவனுக்கு சாப்பிட மனம் பிடிக்கவில்லை பெனினும்

தன் சாப்பிடாவிட்டால் தன் கணவதும் சாருகாசலும் மனம் வருந்துவர் என்கிற நோக்கத்துடன் சாப்பிட உட்கார்ந்தாள். பிறகு மூவரும் போஜனம் செய்து எழுந்தார்கள். கங்காதரர் உயர்தரமான பண்ணீர், கந்தம், தாம்பிலம் முதலியவைகளை சாருகாஸ்துக்குக் கொடுத்தார்.

சாரு:—அன்பகே! உல்லாச புருஷர்களுக்கே இந்தகைய பரிமளங்களும் இன்ப வள்ளுக்களும் தேவை. சண்னியாசியாகிய எனக்கு வேண்டாம்; நான் சற்று முன் தெரிவித்தபடி இவைகளையெல்லாம் அன்றேடு விலக்கி விட்டேன். இவைகளைக் கண்டாலே எனக்கு வயிற்றுப் புரட்டல் உண்டாகின்றது. தயவு செய்து என்னைப் பலவந்தம் செய்யவேண்டாம்—என்று மறுத்துவிட்டான்.

மூவருமாக வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு சாருகாஸன் கங்காதரனை நோக்கி “அன்பிரி! மனி பத்தடித்து விட்டது; இனி விடை கொடுத்து என்னை அனுப்பவேண்டும்” என்றார். அதைக் கேட்ட கங்காதரன் “ஆகா! என் குடிசையில் தங்குவதற்குத் தமக்கு இடமில்லையா! அவ்வாறு கூறலாகாது. நான் உங்களை விடமாட்டேன். இத்தகைய குண கூண்டுத்துடன் நான் சமார் ஒரு வாரமாவது கூடவிருந்து என் மனம் திருப்தியான பிறகு தான் உங்களை அனுப்ப புவேன். தாங்கள் இங்கு தான் இருக்கவேண்டும்” என்று சிரம்பவும் பரீதியுடன் வருந்திச் சொன்னார். ஜெயமணியும் சாருகாஸன் அங்கிருப்பதில் அதிகமான ஆவல் கொண்டிருப்பதைத் தன் முகக் குறிப்பாலுணர்த்தி “அண்ணு! மனி 10 அடித்துவிட்டது! இனிமேல் எதற்குச் செல்லவேண்டுமீ? இவ்விடத்திலேயே இருந்துவிட்டு நாளை வேண்டுமானால் போகலாம்” என்று நயமாகக் கூறி, பரிதாபகரமாக அவனை நோக்கினான்.

அந்த விழியில் அப்போது ஜெயலித்த எழிலையும் அவளுடைய தேர்ந்தெடியுங் கண்ட சாருகாஸன் தடை கட்டிய நாகம் போலாய் விட்டான்; அவ்விடத்திலேயே சயனிப்பதாக ஒப்புக்கொண்டான். அதன் மேலும் மூவரும் சிறுது நேரம் ஏதேதா பேசிகிட்டு சேய எத்திற்குச் சென்றார்கள். கங்காதரனுடைய அறைக்கு எதிர் முகமாயுள்ள அறையை சாருகாஸனுக்குச் கொடுத்தார்கள். அவ்வறையிலும் கட்டில் மெத்தை முதலியன் விருந்தன. சாருகாஸன் அவ்வறையில் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டான். தனது அங்க வள்ளிரத்தைத் தரையில் விரித்துக்கொண்டு அதன்மீது படுத்தான். ஜெயமணியும், கங்காதரனும் தமது பள்ளியறைக்குச் சென்றார்கள். அந்நைய இரவில் சமாரக அம் மூவருக்குமே சித்திரை கொள்ளவில்லை. ஒவ்வொருவரின் மனம் ஒவ்வொரு விதமான யோசனையில் வாழ்ந்து தனக்குள் இன்பமும் தன்பமும் அடைந்துகொண்டே விருந்து. முக்கியமாக சாருகாஸ்தும்,

அடுத்தார்ப் போல ஜெயமணியும் சற்று சம்பந்த முண்டான விஷயத் தால் தம்மை யறியாது பிடிக்கப் பட்டார்கள்.

சாருகாஸனுக்கு சாதாரணமாகவே நித்திரையில் பங்கமும், இரவு தடுமாற்றமும், ஓபாக் கவலையும் குடி கொண்டிருந்தன. அவைகளோடு இன்று தனது இன்பவல்லி இருக்கு மிடத்திலும் வந்து அவளுடன் பேசிப் பழகி மனை சஞ்சலம் அதிகரித்திருக்கையில், அவ் வில்லத்திலேயே இரவு தங்குவது அவனுல் சிரம்பவும் கஷ்டமாக விருந்தது. அவர்களுடைய தாஷ்ன்யத்திற்காகப் படுத்துவிட்டான்; ஏதேதோ எண்ணங்களால் பெரு முச்சு அவனைத் துரத்துகின்றது. அவன் அவ் வறையில் விடும் சுவாசத்தின் சப்தம் கங்காதரவரின் செனியில் கேட்டதால் அவர் பதறகிறார்; ஜெயமணியின் செனியில் பட்டதும் அவன் நெருப்பின் மீது புழுவெனத் துடிக்கின்றார்கள். சாருகாஸன் படுக்கை கொள்ளாது எழுந்து அவ்வறையிலேயே உலாவுகிறான்; மீண்டும் உட்காருகிறான்; பின்னும் படுக்கிறான், அன்று நடந்த சகல விஷயங்களையும் எண்ணி மனச் சந்துஷ்டி அடைகிறான்; ஜெயமணியின் உருவைக் கண்ணே திரில் கொண்டு மகிழ்ச்சி யடைகின்றான். இவ்விதம் பித்தன் போலவே ‘பொழுது எப்போது சிடியும்?’ என்று ஏங்கி எதிர்பார்த்திருந்தான்.

ஜெயமணிக்கும் சரியானபடி நித்திரை கொள்ளாக்கமயால் வீண் எண்ணங்களினால் சலங்ப் படுவதை விட சங்கிதத்தில் பொழுதை போட்டுவது மேல் என எண்ணி, வீணையை வைத்துக் கொண்டு வெகு இனிமையாக சங்கிதம் பாட வாரம்பித்தார். இந்த ஆங்கத்மான சங்கிதத்தைக் கேட்டவாறே கங்காதரன் மெய் மறந்து நித்திரை போய்விட்டான். சாருகாஸனுக்கு இந்த கானம் தேவகானம் போல விருந்தது. அவன் அவ்வறையின் ஒன்றை வருகில் வந்தமர்ந்து இந்த கானத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி யடைந்தான். “ஜெயமணியின் சங்கித இன்பத்தினால் இந்த இரவு நீங்கும்படியாக பரமன் அருள் பாவித்தது மிக்க சங்கேதாலும்” என்று எண்ணி மகிழ்ந்தவாறிருந்தான். பொழுதும் சென்று கொண்டே இருந்தது. ஜெயமணிக்கு சிரமம் ஏற்பட்டதால் வீணையை வைத்து விட்டு அவ்வறையிலேயே அங்கு மிக்கும் உலாவினால்; பிறகு படுத்துவிட்டான்.

ஒருவிதமாக அவ்விரவைத் தொலைத்து எல்லோரும் எழுந்தார்கள். கங்காதரன் காப்பி, பலகாரங்களை சாருகாஸனுடன் அருந்திவிட்டு, தன் ஜெயமணியையும் அழைத்துக்கொண்டு தன் ஒடைய மோட்டாரில் சாருகாஸனுடன் வெளியில் சென்று கல் கட்டாயில் பார்க்க வேண்டிய முக்கியமான விடங்கள் சிலவற்றைக் காட்டி விட்டு வீடு வந்து, ஸ்கானம் செப்து, பூஜை முதலியன்

வற்றை முடித்துக் கொண்டு சாருகாலனுடன் புசித்து விட்டு, “நண்பரே! நீங்கள் எங்கும் வெளியில் செல்ல வேண்டாம். இவ் விடத்திலேயே இருங்கள். நான் ஆபிளூக்குச் சென்று லீவு எடுத்துக் கொண்டு ஒருமணிக்குள் வந்து விடுகிறேன். தாங்கள் ஒரு விதமான விதத்தியாசமு மின்றி இவ்விடத்தில் விருங்கள்.” என்றார்கள்.

சாரு :—நண்பரே! வேண்டாம். நான் என் செல்வத் தங்கையைப் பார்க்கவேண்டும் மென்று ஆவல் கொண்டேன்; உங்கள் தபவால் பார்த்து ஆனந்தித்தேன். இனிமேல் நான் ஊருக்குச் செல்ல வேண்டும். என்னுடைய நண்பன் ‘நான் எங்கு போய் விட்டேனோ!’ என்று எண்ணுவான். ஆகையால் நான் உத்தரவு பெற்றுக் கொள்கிறேன்.

கங்கா :—ஓ! அதெல்லாம் இல்லை. தாங்கள் இன்னும் இரண்டு தினங்களாவது இவ்விடம் இல்லாது செல்வது கூடாது. எனக்காக இல்லாவிட்டினும் உமது தங்கைக்காக இருக்க வேண்டும்.

சாரு :—ஏனாம்மா! ஜெயமணி! இனிமேல் நான் போகலா மல்லவா! இன்னும் இங்கிருக்க வேண்டுமா? ஜெயோ! நானிதைக் கேட்கும் போதே நீ கண்ணீர் பெருக்கி விட்டால் நான் என்ன செய்வேன்? உன் கிழி எனக்கு விடை கொடுக்க மறுக்கின்றது. உன்னை விட எனது நண்பர்தான் எனக்குப் பிரதானமாதலால் அவருடைய வார்த்தையைத் தட்ட என்னால் கூடயில்லை. என்ன செய்வது? சரி! இன்று இருக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டான். பிறகு கங்காதான் ஆபிளூக்குப் போய் விட்டான்.

சாருகாலனுக்கோ, அவ்விடத்திலிருப்பதற்கு உண்மையில் மனத்தில் சங்கோசமும், அச்சமும் பாதிக்கின்றன. “தனிமையில் நாம் இங்கிருந்தால் எந்த சமயம் என்ன அசட்டுத்தனம் நடந்து விடுமோ! நாம் மெல்ல எழுந்து வெளியில் சென்று விட்டு அவர் வரும் வேளைக்கு வருவோம்” என்று யோசனை செய்துக்கொண்டே ஜெயமணியை நேரக்கி “ஜெயமணி! நான் வெளியில் சென்று உன் கணவர் வரும் சமயம் வருகிறேன். கடவுளாக நம்மைப் பிரித்து விட்டார். இனி ஒன்றாக விருப்பது எப்போதும் ஆபத்து. என்னால் உனக்குத் துண்புமோ, கெடுதியோ நேரலாகாது. ஆகையால் நான் சென்று வரட்டுமா?” என்றார்கள்.

ஜெயமணி பதில் பேசாமல் தலை குனிந்த வண்ணம் நின்று விட்டாள். அவளை யறியாது கண்ணீர் பெருகி தரையில் சொட்டு கிறது. இந்த கோரத்தைக் கண்ட சாருகாலனின் மனமிளகி விட்டது. அவளைதிரில் சென்று, “என்னருமைத் தங்காய்! சீ ஏன் இவ்விதம் புலம்புகின்றும்! நீ சுதா பும்பீயதனால் உனது கிழியும் குறுகி விட்டது. நான் இன்னும் சற்று நேரம் இங்கிருந்

தால் என்ன வந்துவிடப் போகிறது. ஈசன் எழுதிய விதிப்படி எல்லாம் கடக்கின்றது. மகா பாபத்தைச் செய்து பிறந்து கிட்டோம்; அதை யனுபவிக்கின்றோம். ஜேபமணி! புலம்பாதே! நீ யாரோ! நான் யாரோ! நான் அன்னியன் அன்னியனே! அன்னியனுகிய நான் உன்னுடைய விட்டில் உன் கணவரில்லாத சமயத்தில் தனித்திருப்பது எப்போதும் பிசகு; ஆகையால் எனக்கு விடை கொடு.” என்றான்.

ஜேயமணி :—(சிரம்பவும் வருத்தத்துடன்) அண்ணு! சென்று விட்டவைகளை ஏன் சிந்திக்க வேண்டும்? ஏதோ தீராத பாபத்தைச் செய்து விட்டதை உணர்ந்தாகி விட்டது. இனிமேலுள்ள முறைப் படிக்கு இருப்பது கூட சிகா? அண்ணு! கெஞ்சுப்பை ஈ மோய்க்காது. அந்த சந்தேகம் வேண்டாம். நான் அத்தகைய வளராயிருப்பின் என்னைத் தாங்கள் என் பார்த்தா கடிதம் எழுதிய வளரில் அடைந்திருக்கலாம். அவைகளைல்லாம் இனி நடவாத காரியம். வாய்ப் பேச்சுக்கும் வஞ்சமா! அண்ணு! தாங்கள் முன்னர் என் கலியாண காலத்தில் வந்தீர்களே, தமக்கு எப்படி அவ்விஷயம் தெரிக்கதற?

காருகா :—(அந்த விஷயங்களை எல்லாம் கூறி) ஜேபமணி! அந்த விவாகத்திற்கு முன்னால் நீயாவது ஒரு கடிதமெழுதி யிருக்கலாகாதா? அதைக் கண்டு நான் ஒடோடியும் வந்திருப்பேனே! அதனால் ஏதேனும் பலன் கிடைத்திருக்குமோ, என்னவோ! உம். இனி அவ் விஷயம் வேண்டாம். என்று கறுவதும் பின்னும் அதையே எடுக்கின்றேனே!

ஜேயமணி :—அண்ணு! அந்த சமயம் நான் இருந்த நிலை மையை இப்போது நினைத்தாலும் மனம் கடுங்குகின்றது. என்னிக் கண்ட என் பெற்றீராத் தயிர மற்றோர் கண்ணீர் வடிக்காமலில்லை. என்னிலை யகன்றது. அந்தப் பணப் பேய்களுக்கு காத வின் அருமை தெரியுமா? தெரிந்தால் பணத்தைப் பார்ப்பார்களா? உம். என் தலைவிதிப்படி எல்லாம் நடந்து விட்டது. அச் செய்தி பைக் கேட்ட உங்கள் மனம் எப்படி துடித்ததோ! அதை எண்ணினால் எனக்கு முன்னிலும் அதைகிரித்த விசனமுண்டாகிறது.

காரு :—ஐபோ! அந்தக் கண்றாவியைக் கறுவேண்டுமா? அவ்விஷயம் என் மனம் துடித்த துடிப்பும், என்னும் அலைந்த அலைச்சலும் இப்போதும் அந்த வேதனையை உண்டாக்கி வதைக் கின்றன. நான் சுவம்போலானேன்; பித்தன் போலும் பிதற்றி வேண். ‘அங்கிருந்து இங்கு குதித்து உண்ணைத் தாக்கிக்கொண்டு போய்விடலாமா?’ என்று எண்ணிகேன். பின்னர் சாந்தமென்றும் உணவை உண்டு எண்ணையே நான் தேற்றிக் கொண்-

டேன். அந்று முதல் ஒரே வேளை போஜனத்தைக் கைக் கொண்டேன். வாஸனை முதலியவைகளைத் தள்ளினேன். படுக் கையில் படிப்பதை விட்டேன்; என் கையைத் தலையணியாக வும், என் மேல் தணியை படுக்கையாகவும் கொண்டேன். என் னிதிபத்தில் உன்னைப் பார்க்க வேண்டு மெந்த கடும் பிரியம் போராடியதால் வந்தேன். மகா உத்தமராகிய உன் பர்த்தா வால் உன் தரிசனம் கிடைத்தது. இனி எப்போது ப்ராப்தமோ அப்போது பர்த்துக்கொள்ளலாம்.—என்றான்.

அவ்வாறே ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கையில் கங்காதரன் வந்து விட்டான். மூவரும் டிப்பன், காபி சாப் பிட்டு கிட்டு மோட்டார்காரில் சென்று பார்க்க வேண்டிய விடங்களைப் பார்த்துவிட்டு வந்தார்கள். அந்றும் போஜனம் செய்து விட்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த பின் முதல் நாளையப் போல படுக்கைக்குச் சென்றார்கள்.

சாருகாஸன் தன் மனத்தை எவ்வளவு தேற்றினாலும் அது பழைய நினைவையும் காதலையும் அவ்வளவு கடுதியில் மறக்கக் கூடாது தத்தனிக்கிணறுஞ். ஜெயமணியைத் தன் கரங்கள் தன்னையறியாமலே தானிச் செல்ல முன்வந்து விடுகின்றன; வெகு ப்ரயாசையுடன் அதை சமாளித்துக் கொள்கிறான். ஜெயமணி தன்னுடைய பொருள்போல சில சமயம் தோற்றுவதால் அவளைக் கட்டியனித்து ஆங்க முத்தமிட்டுவிடலாம் என்று மனம் துணிக்கு விடுகின்றது. மற வினாடியே, “சீச்சி! அவள் அன்னியனுடைய பொருள்லவா!” என்று எண்ணித் தேவுகிறான். “ஆ! என் அன்பின் உருவே! இன்பக்கவியே! என்னை பறியாதவாறு பித்தனுகி விடுகி றேனே! என் கண்மனீ! உன் முகம் நோக்குகையில் என் மனம் பதக்கின்றது; உனது புருஷரின் முகத்தை நோக்குகையில் என் மனம் வைராக்கப்பதை அடைந்து விடுகின்றது. ஐபோ! நான் என்ன செய்வேன்? என் இன்ப வல்லீ! என் கண்ணே! என்னுயிர் கடுதியில் நீங்களாகாதா! என்னுயிர் சந்தோஷ மடைந்து சுகிக்காதா! என்னுடைய பிறவி இன்ப மெல்லாம் தொலைந்த பின்னர் என் ஹயிர் மட்டும் என் தொலையலாகாது? என் ஜெயரத்தினமே! என் மாணிக்கமே! இதுவே நமது கடைசி சந்திப்பாக விருக்குமோ! அந்றி கடவுளின் கருணையால் மீண்டும் கிட்டுமோ!” என்று பல வாருக பிரலாபித்துத் தடித்தான்.

கங்காதரரும் துக்கங்கொள்ளாது, எழுந்து உலாத்திக் கொண்டே இருந்தார்; மெல்ல ஜன்னல் வழியினால் “சாருகாஸன் நித்திரை செப்துவிட்டானு!” என்று கவனித்தார்.

ஆகா! அவன் புலம்பித் துடித்தவாறு புரண்டு கொண்டே இருப்பதையும், அவன் தன் வாய்விட்டும் மெல்ல ஏதோ கூறுவதையும்

கேட்டு சிரம்பவும் விசனித்து அவணிடம் அதுதாபத்தை யடைந்த ஜூபோ நம்மர்ஸ்லஸ்ரோ! இந்த மனிதரின் மனம் இத்தகைப வேத ஸொக்குள்ளாசு விட்டது. ஜூபோ, பாவமி உத்தமர் என்றால் இவருக்குத் தான் தகும்." என்று தனக்குள் மெச்சியவாறு ஜெயமணியை அழைத்து "கண்மணீ! இன்னும் அன்னைன் சித்திரை கொள்ள வில்லை போவிருக்கிறது. ஏதோ மனக்கிலேசத்தினால் புராகிறோ. நீ நேற்றிரவைப் போல சங்கிதம் பாடு. உன் கானத்தினுலாவது ஆந்த மடைந்து சித்திரை செய்யட்டும்" என்றார்.

உடனே ஜெயமணி முன்னளிரவைப்போல பாட உட்கார்தாள். அவனுடைய மனமும் அபாரமான குழப்பத்திலுமுன்ற படியால் தன்மனம் சாந்தி அடையும் பொருட்டு "நின்னுஜு-உசி தன்யடைதி ஸ்ரீஜாநேத்ரா" என்ற வேளராஷ்டிர ராகத்தின் கீர்த்தனையை வெகு இனிமையாகப்பாடி" கோபமேலனைபை கோதண்டபாணி நே பரதேசியனி பாபவே காசி' என்ற முகாரி ராக கீர்த்தன மும்- நன்னு பாலிம்ப டசி வச்சிதிவோ நாப்ராணாதா" என்ற மோகன கீர்த்தனமும், "கம்மின்நாஸாணி நாஸமு ஜேவேதி நியாயமு காதுரா ரதுநாதா சம்மதிதோ நீசாணை கமலமிச்சி ரக்ஷிம்சராதா ஸ்ரீருபதி" என்ற தன்யாசி ராக கீர்த்தனையையும் பாடி சில ராகங்கள் பாடினார். வெகு ரேமாப் விட்டதால் வீணையை வைத்துவிட்டுப் படுத்துவிட்டார். கங்காதரரும் வழக்கம் போல சித்திரையில் வாழ்ந்தார். பொழுது புலர்ந்ததும் இருவரும் எழுங்கார்கள். சாருகாஸன் எழுந்து வரவில்லை; இரவு கண் விழித்ததால் இப்போது சித்திரை செய்கிறோ" என்று எண்ணி எழுப்பாதிருக்கார்கள். மணி 8 அடிக்கும் சமயமாப் விட்டதால் காப்பி சாப்பிட்டு விட்டு சித்திரை செய்யட்டு மென்று எண்ணி அவ்வறையில் கங்காதரர் சென்றார்; பின்னேடு ஜெயமணியும் சென்றார். இருவரும் உள்ளே சென்று பார்க்கையில் சாருகாஸனை அவ்வறையில் காணுது திடுக்கிட்டார்கள். ஒருக்கால் எழுந்து தோட்டத்திற்குச் சென்றிருக்கலாம் என்று எண்ணி அங்கு பார்த்ததில் அங்கு மில்லை; பங்களா முற்றிலும் தேடினார்கள். காணப்படாமையால் "ஐ?யா! இதென்ன! இரவு இங்கு தானே படுத்தார்! ஒருவர் கண்ணிலும் படாது எங்கு சென்றிருப்பார்?" என்று இருவரும் எண்ணி தத்தளித்துக் குழம்பிப் போய்விட்டார்கள். ஜெயமணி உடனே ஒரு ஆளை பனுப்பி சாருகாஸன் வந்த கலியாண வீட்டில் விசாரித்துக்கொண்டு வரச் செய்தாள். அங்கு 'அவர் முகர்த்தத்திற்கு வந்துகிட்டுச் சென்றவர் மறுபடி இது பரியந்தம் வரவேயில்லை' என்ற செய்தி எட்டி விட்டது. இதைக் கேட்ட இருவரும் ஒன்றமே தோன்றுது எடுக்கிப் போய் இடிந்து விட்டார்கள்.

“ ஜகன்மோகினி ” யில்

வெளிவந்த நாவல்கள்.

மலர் I. ஸ்ரீமான் வலேஸ் கே. துரைசாமி அய்யங்கார்
எழுதிய

காளிங்கராயன் கோட்டை ரகசியம்

	(2-பாகங்கள்)	ரூ.	4	0	0
--	--------------	-----	---	---	---

மலர் II. விலாஸவதி (2-பாகங்கள்)	ரூ.	3	0	0
ஸ்ரீமான் அ. முத்தகிருஷ்ணன் எழுதியவை				
கணகசபை	ரூ.	1	8	0
கோகிளம்	ரூ.	0	6	0

ஸ்ரீமதி வெ. மு. கோதைநாயகி அம்மாள் எழுதியவை

மலர் III. வைதேகி (2-பாகங்கள்)	ரூ.	2	8	0
மலர் IV. பத்மசந்தரன் (2-பாகங்கள்)	ரூ.	2	8	0
மலர் V. ராதாமணி (2-பாகங்கள்)	ரூ.	2	8	0
மலர் VI. நவநீதகிருஷ்ணன்	ரூ.	2	0	0
சண்பக விஜயம்	ரூ.	1	12	0
கெளரி முகுந்தன்	ரூ.	1	12	0
சுகந்தபுஷ்பம்	ரூ.	1	0	0
கோபால ரத்னம்	ரூ.	0	14	0
மாதவமணி	ரூ.	0	3	0

“ஜகன்மோகினி” சந்தாதார்களுக்கு குறைந்த விலை.

வைதேகி	ரூ.	2	0	0
பத்மசந்தரன்	ரூ.	2	0	0
ராதாமணி	ரூ.	2	0	0
நவநீதகிருஷ்ணன்	ரூ.	1	12	0
சண்பகவிஜயம்	ரூ.	1	8	0
கெளரி முகுந்தன்	ரூ.	1	8	0

“ஜகன்மோகினி” ஆபீஸ்

26, தேரடித்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை.

இனம்

தபாற்செலவு

இனம்

இரண்டு அணை ஸ்டாம்பு அனுப்புகிறவர்களுக்கு “போலீஸ் கீலி போதிராயர்” “ராவ்பகதூர் ரஸதுல்லா சாஹிப்” என்னும் இரண்டு நாவல்கள் அனுப்பப்படும்.

தமிழ் நாவல்கள்

மதனசிங்கர்	ரூ.	1	0	0.	மர்மமுகி	ரூ.	0	12	0
சந்தாவதனி	ரூ.	0	12	0	வஸந்தசமுத்ரம்	ரூ.	0	12	0
மஞ்சளா	ரூ.	0	6	0	அமிருதமாலினி	ரூ.	0	4	0

வத்வா கம்பெனி, திருவல்லிக்கேணி.

அமிருதாஞ்சனம்

1930

காலண்டர்கள்

1930

பிரபல சித்திரக்காரர்களால் எழுதப்பட்டதும்,
 முன்று வர்ணங்களோடு கூடியதிமான பூரி சீதாராமர்,
 மகாத்மா காந்தி, ஒரு ஸ்தீர் ஆகிய இவர்களின் படங்கள் அடங்கியன
 ஒவ்வொன்றின் விலை 0-2-0 ; டஜன் விலை 1-4-0 ;

நாறின் விலை 9-12-0.

(பாக்கிங், தபாற் குலி வேறு.)

குறிப்பு:—இழப்பது காலண்டர்களுக்குமேல் வேண்டியவர்கள் முன்
 பணமாகப் பாதித் தொகையை அனுப்பினால், அவர்
 களுக்கு சமீபமாயுள்ள ரெயில்லே ஸ்டேஷன் விலாசத்
 திற்குப் பார்சல் மூலம் அனுப்பப்படும்.

அமிருதாஞ்சனம் : மிகப் பழைமயானதும், சிறந்து
 மான மருந்து.

அமிருதாஞ்சனம் டிபோ,

பம்பாய் : : மத்ராஸ்.